

மகாமகோஷத்ராய், டாக்டர்
வெ. சாமிவாசன் நால் நிலையம்
அடைஞ்சுகிறும்பஸ்ஸி 20.

ஏழுப்பாணத்து சலதூரா 7

சின்னத்தம்பிப்புலவரியற்றிய

மதைசயந்தாதி

மூலமும்,

மதுராததுராததனததா

விதக்யாசாஸத தமிழப்பண்டிதர்

சபாபதிமுதலியாரவர்களியற்றிய

வரையும்,

சென்னை+

சின்னையநாடாராவர்கள் அச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டன.

விஜயஞி அம்ப 1893.

VI. 21. 22. (1)

G F
O., IAC, 1
C 3

ஆக்கியோன் பெயர்.

கட்டளைக்கலித்துறை.

செந்தா தியன்மணிப் பூண்புவி யூராஞ்சுச் சேர்வதளித்த
கிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராயன் நிருப்புதல்வ
னந்தா வளாந்திகழ் நல்கீச்சின் னத்தம்பி நாவலன்கி
ரந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே.

உரைச்சிறப்புப்பாயிரம்.

மகா-ா-ா-ஸ் யாழ்ப்பாணம்

சி. வெ. தாமோதரம்பிள்ளையவர்கள். பி. ர. பி. எல்.

சொல்லிய

ஞர்சைவென்பா.

எல்லீச்சின் னத்தம்பி நான்மறைசை யந்தாதிச்
சொல்லுக்கு நல்லவுரை சூழ்ந்தளித்தான்—வல்ல
தமிழ்தேர் மதுரைச் சபாபதிலேவன் காதுக
கமிழ்தேர் மதுர மழைத்து.

சென்னைக் கிறித்தவக் கலாசாலைத் தமிழப்பண்டிகூ
மிக்னாலுரையாசிரியர் மாணுக்கருளொருங்குமாகிய பிரமஸ்
வி. கோ. சூரியநாராயணசால்திரியாரவர்கள். பி. ஏ.

சொல்லிய

அறுசிரிக்கழிநேடிலடியாசிரியவிநுத்தம்.

செந்தமிழ்க்கு வரம்பான தென்னிலங்கைச்
தீவினல்லீச் சின்னத் தம்பி
தந்தகிரு மாமறைசை யந்தாதி
தனக்கொருரை சாற்றி னால
விந்தைகுடி வந்தசபா பதிமதுரை
வியன்கரான் விரியச் செய்தென்
சிக்கைதயுறைவோன்புலவர் செவிக்கமிழ்தனு
சுவைக்குமின்பாங் தெவிட்ட மாதோ.

நால்.

திருவாரூணங்கு மனமகன் பூசித்த செலவாவெள்ளீச் சுருவாரணங்கு முறும்பண்ணீசுமறைக காடரிசை மருவாரணங்கு திரையாரைப்பாடுமென் வராயகவிதைக சிறுவாணங்குசெய பூணமுலைப்பாமயி வெள்ளுறையே

(இ-ஊ) திரு ஆறணங்கு மனமகன பூசித்த செல்வா - சீதேவிக்ஞம் பூதேவிக்ஞம் நாடகஞ்சிய திருமாலாற பூசிக்கப்பெறஞ செலவழுடையார், வெள்ளீககருவாரண மகுமுறும்பண்ணீசுமறைக்காடா-வெண்மையாசியசு முற சங்கங்கள் ஒலிக்கும வயலசூழந்த திருமறைக்காடென்னுட திருப்பதிலையடிடையார், இசைமருவு ஆரணம குதிகாயாளா-பண்ணமைத வேதமாசிய குதிகாயையுடைய இசைவெப்புமானீ, என்வாய்பாடுமகவிதைக்கு - என்வாயாற புகழந்து பாடும இந்தால் நிறைவேறுமபொருடு, இருவார அணங்கு செய பூணமுலைப்பாமயில என்துணை - பெரியகச்சிறுக்கு அழகுசெய்யும பூணீனைத்தரித்த முலையினையுடைய கலைமகள் எனக்குத்துணையாக நின்றருளக்கூறனள (எ-ஞு.) திருவாரணங்கு எனபதில் ஆர-பூமி கவிதை கருவியாகுபெயா. இது சிவபெருமானைத்துதிக்குட தமக்குட கலைமகள் துணையாய உடனின் றுதவுமாறு செய்யுங திருவருண முறைமைக்கிய தாம். இவ்வாறு அடியாகளுக்குத கலைமகள் துணையாவது “ஞானவாணி வந்திருத்தன என்பா தநாவில்” எனபது முதலியவற்றுஹாக இதனைக கலைமகள் வணக்கமெனக் கொள்ளின் அது சிறப்புப்பாவிரத்தின் பாறபட்டுப புற வரையாமாதலின் நூலின அகததே கூறுதல வழுவாயாத லாஞ்சும சிவபெருமானமீது நூறுகவியியற்றுகவென்றும நிய மததில் ஒன்று குறைபட்டு அநதாதியிலக்கணத்தோடு மாறு படு மாதலாஞ்சும அககருததுப்பொருநதாமையணாக. அன்றியும் “என்றுணையே” எனபதில் என் என்பதை வினாவினைக் குறிப்பாக்கி, அருளேதுணையாங்காறகலைமகள் துணை என்ன? துணையன்று, எனபடொருள்கூறுவாககும் அருளின்வழியே

துணியாகிய கலைமகனைத் துணியன்றெனல் உண்மையோடு
மாறுபடுமாறும் உணர்க. (க)

என்று - லீலையான்று காலனைத்தாக்கி யெழிற்கனக
மன்றுடலீச்செய்து வான்பரவைப்பெயர் மண்ணும்விண்ணும்
சென்றுடலீக்கடை வாயிறபடியினிற் சேர்ந்துவைகு [அந்த
முன்றுடலீவைப் பதுமறைக்காட்டி ஒரைபரனே.

(இ-ள.) என்று - எந்நாளோ, ஆடலை ஒன்றுகாலனைத்
தாக்கி - வலியினப்பெற்ற இயமை உதைத்தும், எழிற்கனக
மன்று ஆடலீச்செய்து - அழகிய கனகசபையிற் றிருநட
எம்புரிந்தும, வான்பரவைப்பெயர் மண்ணும் விண்ணும் செ
ன்றுள் - மேன்மையாகிய பரவையாரென்றுங் திருநாமம்
மண்ணுலகும் விண்ணுலகுஞ் செல்லும்வண்ணம் வாழ்ந்து
ஏது, தலைக்கடைவாயிற் படியினும் சேர்ந்துவைகும் - திரு
மாளிகையாயிற்படிக்கண் (சுந்தரரூர்த்தி நாயனுருக்குத் தா
தாக்கசென்றருளிப்) பொருநதியுமூள், உன்தாள் தலை
வைப்பது மறைக்காட்டில் உரைபரனே - உமது திருவடிகளை
என்றலைமேல் வைத்தருளுவது திருமறைக்காட்டில் வீற்
றிருக்கின்ற சிவபெருமானே (எ-று.) உமது திருவடிகளை
என்றலைமேல் வைத்தருளுவது எந்நாளோவெனக் கூட்டுக.
தலைக்கடை-சுருருபினைத்தபெயர், மாளிகையென்பது பொரு
ளாம். (உ)

பரமாம்பாலிகைச் செம்பவளக்கொடி பங்கர்க்கரும்
பழுமரும்பானை யெரித்தாமறைசைப் பதியர்வரிப
பிரமாம்பாடிய பொறதொன்றைத்தாமறைப் பேசுதியோர்
தரமாம்பாவிசெஞ் சேவினையாங்கருந் தாதினுக்கே.

(இ-ள.) பரமர் - மேலாயவா, அம்பாலிகைச் செம்பவ
ளக்கொடிபங்கர் - அழகிய அதரம் செவ்வியபவளம் போன்ற
பூங்கொடியையொத்துமாதேவியானாப்பாகததிலுடையார்,
சுரும்பர் அமர் அம்பானை எரித்தார் - வண்டுகள்பொருந்து
கின்ற (மலராகிய) அம்பினையுடைய மன்மதனை எரித்தவர்,

மறைசைப்பதியார் - திருமறைக்காட்டினையுடையார், வரிப் பிரமரம்பாடிய பொற்கொண்றைத்தாமனா - வரிகளையுடைய வண்டுகளிசைபாடப்பெற்ற பொன்வண்ணக் கொண்றைப் பூமாலையினையுடைய இச்சிவபெருமானை, பேசுதி ஓர்தரம் பாவினஞ்சேவினையாம் கருந்தாதினுக்கு அரம் - ஓர்தரமே மனுக்கு சிந்திப்பாயாக பாவத்தால் நிறையப்பெற்ற மனமே உனது தீவினையாகியகடியவிரும்பை அராவி அழிப்பதற்கு அதுவே யரமாகும் (எ-ற.) சுரும்பரமரம்பு என்பதற்குச் சுரும் பாகிய நாணின்கட்டபொருங்கிய மலரம் பெணினுமாம். பேசுதி என்பது மனதின் ஒருமிலாதலாற் சிந்திப்பாயாகவென்னப் பட்டது. வாக்காகிய கருவியால் மனமே பேசுதியெனினு மிகுக்காது. (ஏ)

கருந்தாதையன்ன கயவர்தம்மீதிற் கவிதைசொல்லி
வருந்தாதையாநன் வேதாரணியன்வை வேற்குகளைத்
தருந்தாதைதெய்வ மனங்கமழ்சேவடித் தாமனாமேற் [பே.
பொருந்தாதையோனினை வில்லாவென்சித்தப் பொறிச்சரும்

(இ-ள்.) கருந்தாதை அன்ன கயவர்தம்மீதில் - இரும் பைப்போலுங் கடினசித்தமுடைய கீழோர்பேரில், கவிதை சொல்லி வருந்தாது - யான் கவிதைகள் பாடவருந்தாமல் ஜாநன் - ஜந்து திருமுகங்களையுடையாரும், வேதாரணியன் - திருமறைக்காட்டசரும், வைவேல்குகளைத்தரும்தாதை - கூரியவேலைத்தரித்த முருகக்கடவுளைப் பெற்றபிதாவுமாகிய சிவபெருமானது, தெய்வமனம் கமழ்சே அடித்தாமனாமேல் - திவ்வியவாசனைகமழும் திருவடியாகிய செந்தாமனா மலர்களிடத்து, என்சித்தானைவு இல்லாப்பொறிச்சரும்பு - என்மனமாகிய வறிவில்லாத பொறிகளையுடைய வண்டரா னது, ஜூயோ பொருந்தாது - ஜூயோவீழ்கின்றுதில்லை - (எ-ற.) பொறி - புள்ளி, இந்திரியம். வண்டுகள் தாமனாமலரிற்றே னுண்ணச்செல்லுமாறுபோல ஊழ்வினையினுலே என்மனம் சிவபெருமான் நிருவடிகளில் ஆங்தநுகர்ச்சியின்கிராருட் கட்டுவல்கின்றகில்லை என்பதாம். (ஏ)

⁶
சுரும்பிரவைக்கிணை தாம்மாயோவிடந் தொல்புவியோ
கரும்பரவைக்கண் விப்பேலே துதுதிருட் காலமூல்லை
யரும்பிரவைப்பயி ஒம்வாணகையல்கு வன்னமென்ன
வரும்பரவைக்கு நடந்தார்மறைசை உரையிறையே.

(இ-ள்.) சுரும்பரவைக்கண் இயல் ஏது - கரியகடல்போ
அங்கண்ணினையுடைய தலைவியின் இயல்யாது?, இடம் சுரும்
பர் அவைக்கு இசைதாம்மாயோ தொல்புவியோ? - (அவள்
வாழும்) இடம் வண்டினதுகூட்டந்தேனுண்ணுதற்கமெந்த
தாம்மாமலரோ? அல்லது பழையழூமியோ? (யாது?), இருட்
காலம் தூது - இருளையுடைய இராக்காலத்து (ச்சுநதரமூர்
த்திநாயனாருக்கு)த்தாதாக, மூல்லை அரும்பு அரவைப்பயி
ஆம் வாள்நகை அல்குல் அன்னமென்னவரும் பரவைக்கு
நடந்தார் - மூல்லையரும்பினையும் பாம்பினது படத்தினையும்
போன்ற ஒளிபொருந்திய பல்லையும் நிதம்பத்தையுமுறையே
யுடைய அன்னம்போலுலாவும் பரவையாரிடத்துச்சென்றரு
விய சிவபிரானது, மறைசைவனா இறையே - திருமறைக்
காட்டு மலையினிடத்தேவசிக்குதலைவனோ—(எ-று) இயல்-
இலக்கணம். சுரும்பரவைக்கண் அன்மொழிததொகை. அ
ரும்பரவைப்பயிலும் வாணகையல்குல் நிரணிறப்பொரு
ள்கோள். “தாம்மாயோ பெருங் தொல்புவியோ” எனப்பாட
மாயின் சாத்தன் இவ்வூர் என்பதற்கு சாத்தன்வாழுமிடம்
இவ்வூரென்றாற்போலத் தாம்மாயோ புவியோ வாழுமிடம்
எனப்பொருஞ்சாத்துக்கொள்க. இது தலைவனிடத்துப்பாங்
கண் தலைவியின் இயலிடங்கேட்டல் ஆம். (ஏ)

வளாச்சங்கரிக்கு மணவாளர்கூடல் வளர்ந்திடிரு
வளாச்சங்கரிக்கு வனஞ்சுழமறைசை ஆத்தமாா
தலைச்சங்கரிக்கு விடப்பாணிசக்கரத் தானைதொட்ட
கிளாச்சங்கரிக்குந் தெரியாப்பதங்கிழல் சேர்மின்களே.

(இ-ள்.) வளாச்சங்கரிக்கு மணவாளர் - இமயமலையில்
அவதரித்த உமாதேவியாருக்கு நாயகர், கூடல்வளர்ந்திடு
முவளாச்சங்கர் - மதுளாயில் வளர்ந்தோங்கிய முத்தமிழ்ச்

சங்கத்தில் மூன்றாவது மறைசையில் உத்தம நாதர் - கருபபஞ்சோலைகுழுந்த திருமறைக்காட்டிலிருக்கும் மேலாகியதலைவர், கரிக்கு ஜூச்சம் விடப்பாணிசுக்கரத்தாலே தொட்ட - (கன்னையழைத்த) யானைக்கு அச்சமநிங்க (மனு) நீரிலுள்ளே சுக்கரப்படையையியவிய, திரைச்சங்கு அரிக்கும் தெரியாப பதநிழல் சேர்மினகளே - கடவிற்கீர்ண்றிய சங்கத்தையுடைய திருமாலுக்கும் அரித்தறாரிய அவரது திருவழங்கிழவிற் சென்றைட்டோக்காக - (எ-று.) கூ-ம அடியில் அச்சம் ஜூச்சமெனப் போலியாமிற்ற. (க)

மின்னஞ்சுதங்கைச் சடாதரங்கச்த விடங்கன் றிலா
வன்னஞ்சுகந்தவன் மாமறைக்காடற்கு மாதோரிராப
பன்னஞ்சுகமெனவேள காமகாண்டப் பகழியினு
வின்னஞ்சுகமில்லை சென்றத்தையோது மினநத்ததையே.

(இ-ன்) மின் அநுசு கங்கைச்சடாதான் - மின்னாலு
மஞ்சு மொளியினையுடைய சுடையிற கங்கையையுடையா, சத்தவிடங்கன் - சத்தவிடங்க மூததமாயுள்ளா, திரைவல
நஞ்சு உகந்தவன் - கடவிற்கேர்ண்றிய வலியவிடத்தினை விரு
ம்பியுண்டருளினோர், மாமறைக்காடற்கு - பெருமைபொரு
நதிய திருமறைக்காட்டினையுடையார் இவர்க்கு, மாதுஒரு
இராப்பன்னஞ்சு உகம் என - உம்மை விரும்பிய மாதிற்கு
ஒரு இராவே பதினைந்து யுகமென்று சொல்லும்படி, வேள்
காமகாண்டப் பகழியினுல்-மன்மதனது விலலிற் ரெடுக்கு
மலர் அம்பால், இன்னம் சுகம் இல்லை என்றத்தைஇளந்தநை
யே ஒதும் - (வருந்தி) இன்னமுஞ் சுகமைடநதில்லென்னு
யிதனை இளமைபொருந்திய கிளிகளே (போய்ச்) சொல்லு
வீர்களாக- (எ-று.) காமகாண்டம் - மன்மதன்சிலை. இது கிள
ளாவிடு தாது. (ஏ)

தத்த்த்திலேலையன் காணுதவேதத் தனிவனத்து
முத்தலேலையூயன் வெற்பினம்மாது மூளரியடி
யத்தலேலையூயன் முட்சொரிபாலை யருஞ்சரத்து
வைத்தலேலையூயன்பா வெள்ளைநாடி வரவென்னுமே.

(இ-ள.) தத்து அலைவேலையன் கானுத - மோதுகின்ற அலைகளையடைய திருப்பாற்கடலையடைய திருமாலும் கான ட்ரங்கரிய, வேதத்தனிவனத்து முத்தலைவேல் ஸுபனவெற்பின் - ஒப்பற்ற திருமறைக்காட்டி விருக்கின்ற மூன்றுதலைய யடைய சூலாயுதத்தைத் தரித்த சுசாது மலையினிடத்தே, நம்மாது - நமமுடையபெண்ணுனவள், மூளரிடியேவ்வுத் தலை ஜூயலமுட்சொரிபாலைக்கருஞ்சுரத்துவுவத்து அலைவுலை - தாமலாமலாபோன்ற (மெல்லிய) வழிகளை வேலாமரங்கள் அவ்விடங்களிலும் அயலிடங்களிலும் மூளரினைசொரிக் கண்ற பாலைநிலத்திலே காட்டுவழியில்லவத்துதலையும்போது, அன்பால் என்னை நாடியுர எண்ணுமே - அன்பினுலே என இன்னினைத்து என்னிடமுர எண்ணுவராகோ—(எ-ஆ) இது உடனபோக்கில் உற்றுயவருநதல். அயல் ஸுபலெனப் பே வி யாயிற்று.

(7)

வரபுரசநுகர, வேதாரண்ய மாங்கலஞ்சுஞ்சு
சரபுரசங்கர எம்பொதிவாயவிழித, நெயலபங்க
ஞாரபட்டங்கர விபோலொளியி னனிதிசுமும
புரபரசங்கர, வாநமஞ்சுவரும் போதத்திலே.

(இ-ள.) வர - வரததைக்கொடுப்பவரே, பர - மேலா னவரோ, சங்கர - சுகததைச் செய்பவரே, வேதாரண்ய-திரு மறைக்காட்டையுடையவரோ, மடங்கலதஞ்சும் சரப - சாசி ங்கமானது அஞ்சி யழிதறகுக காரணமாகிய சரபவழிவங் கொண்டவரே, ரசம கரளம்பொதவாய் விழிததையல் பங்கின் அர - அமிர்தமும் விடமும் (முறையே) பொருந்திய வாயையுங் கண்ணையுமுடைய உமாதேவியானாப் பாகத்தி அடைய சங்காரகருத்தரே, பரச அங்க-துதிக்கப்பெற்ற என் பினைத்தரித்தவரே, ரவிபோல ஒளியின் அணிதிச்சும்புர - சூரியனிப்போல ஒன்யினுலே அழகுவிளங்குங் திருமேனி யை யுடையவரே, பரச அங்கர - மழுவாயுதத்தை அழகிய கரத்திலுடையவரே, யமஞ்சுவரும் போதத்தில்வர - யமன

வருங்காலத்து (அடியேண யாண்டுகொள்ளுமாறு) வந்தரு
னுவீராக - (எ-று.) போதத்தில் அத்துச்சாரியை. (க)

போதவள்ளத்து, நவிரோழிலிற்கதை பூட்டுசிலை
மாதவள்ளத்தன் மனுதிக்கெட்டாத வரதனங்கி
யாதவள்ளத்து நகுமதிலூன்றுகண் ஞூன்பொறியார்
வேதவனத்தன பதமபேணிற்பாச விலங்கறுமே.

(இ-ள.) போதவன் - தாமஸாமலரில் வசிக்கும் பிரம
ஞக்கும், நத்தம் நவீர் ஆழிலிற்கதைபூட்டு சிலைமாதவன் -
சங்கையும் வாளையும் சக்கரத்தையும் ஒனிபொருந்திய தண
டையும் நாண்பூட்டும் வில்லையுங் தரித்த திருமாலுக்கும், அத
தன் - பிதாவாயுள்ளார், மனுதிக்கு எட்டாத வரதன் - மன
முதலியவற்றிற்கு அகோசரமாயுள்ளவரதார், அங்கி ஆதவன்
நத்தம் நகுமதிலூன்று கணஞூன் - அக்கினியும் சூரியனும்
இரவில் விளங்கும் சந்திரனுமாகிய மூன்றையும் மூன்றுகண
ஞூங் உடையார், பொறிதூர் வேதவனத்தன் பதமபேணிற்
பாசவிலங்கு அறுமே - இலக்குமி வசிக்கப்பெற்ற திருமறை
க்காட்மசர் இவரது திருவுத்தீரை வணங்கிற பாசமாகிய வில
ங்கு ஒழியும் - (எ-று.) (க)

விலங்கல்லிக்குலஞ் சூழ்மறைக்காடன் விரிந்ததுழா
யலங்கலரிக்கூரு பூரூபிலோர்புற் றமர்ந்திருக்கு ।
மிலங்கலரிக்கட் களக்கறையாணைச் சற்றெண்ணுவெஞ்சே
கலங்கல்லிக்கு நந்திவினையான கருங்கலையே.

(இ-ள.) விலங்கல் அரிக்குலம் சூழ்மறைக்காடன் - கு
ன்றுகளிற் சிக்கங்கள்சூழப்பெற்ற திருமறைக்காட்டிலெல்லாங்
தருளியவராய், விரிந்த துழாய் அலங்கல் அரிக்கு அகும் ஆரு
ளில் ஓர் புற்று அமர்ந்து இருக்கும் - மலர்ந்த துளசிமாக்கியை
யுடைய திருமாலுக்கும் அறிவரிய திருவாரூரில் ஓர் புற்றிடங்
கெண்டருளிய, இலங்கு அலரிக்கண் களக்கறையாணை-விள
ங்குகின்ற சூரியனுகிய கண்ணையும் கண்டத்தில் விடக்கறை
யினையாமடையானா, சற்று எண்ணுவெஞ்சே கலங்கல் - சிறிது

கிந்திப்பாயாக மனமே கலக்கமுறுதே, நந்திவினையான கருங்கலை அரிக்கும் - அவர் நமது தீவினையாகிய பெரிய மலை மினைப்பொடியாக்குவர்—(எ-ற) அலரி - சூரியன், கண்வரி. இதில் ஆரூரில் ஓர் புற்றிலிருக்கும் வரிபொருநதிய கண்ணை யுடைய களளக்கறையானைச் சுற்றெண்ணு அது நந்திவினையாகிய சரிய ஆடையினை அரிக்கும் எனத் தொனிப்பொருள் படுமாறுக்காண்க. (கக)

கருங்கலைமானுமென் சித்தாசனம்புகுங் கண்ணுதலோ னருங்கலைமானுறை வேதாரணிய னணிவாழேமேல் மருங்கலைமாநுதிக் கண்முலையீருங் கள்வாரத்தடங்கண் பொருங்கலைமானுன்று வரததுண்டாகிற புகன்றிடுமே.

(இ-ள்) கருங்கலைமானும் என் சித்த ஆசனம் புகும் காதலோன் - கருங்கலைப்போனும் திண்ணிய என்னிதய மாகிய ஆசனத்தினுமெழுந்தருளுகின்ற நெற்றிக்கண்ணினை யுடையார், அருங்கலை மான் உறைவேதாரணியன் - அரிய கலைமகள்வாழுங் திருமறைக்காட்டுசர், அணிவாழேல் - அவரது அழகிய மலையினிடத்தே, மருங்கு அலைமாநுதிசகண் முலையீர் - இடையினைத்தளரச் செய்யும் கரிய சூசகம்பொருந்திய முலையினையுடையீர், உங்கள்வாரத்தடங்கண் பொரும் கலைமான் ஒன்றுவந்தது உண்டாகில் புகன்றிடுமே - உங்களுடைய நீண்டகண்களையொத்த கலைமான் ஒன்று இங்கு வந்ததுண்டெனிற சொல்லுவீராக—(எ-ற) இது கலைமான் வினாதல். (கட.)

புகராட்டுயிரு முரியானைவண்பொருப் பானையென்னும் பக்ரானைமேய்த்து வெண்பற்றுனையாற்கைப்பகட்டைக்கல்வி யுகரானையச்சடராழி தொட்டாற்கரி யானைமறை நகரானையன்றிச் சொலாகிறைஞ்சாதென்ற ஞுச்சிரமே.

(இ-ள்.) புகர் ஆனைச்சரும் உரியானை - புள்ளிச்சள்பொரு, ந்திய யானையை உரித்ததோலினையுடையாலா, வெண்பொருப்பானை - வெள்ளிய கவிலைமலையுடையாலா, எண்ணம்பகர-

எட்டுக்கண்ணினையுடைய பிரமனுக்கும், ஆனே மேய்த்து வெண்பல் தானியால் கைப்பகட்டைக் கவ்வியகராகையுடைய ஆழிதொட்டாறகு அரியாணி-பசுவினை மேயத்து வெண்பல்லாகிய படையினுலே துதிக்கை வினையுடைய யானையைப் பற்றிய முதலையானது மட்டும்படி. விளங்குகின்ற சக்கராயுதத்தைவிட்டத் திருமாலுக்கும் அரியவரை, மறைக்காணி-திருமறைக்காட்டையுடையானா, அன்றி - அல்லது (மாரியுருக்கடவுளை) என்றன் நாக்சொல்லாது சிரமழிந்தஞ்சாதானை நாத்துக்கியாது சிரம்வணங்காது—(எ-று) (கங்)

சிரவரவிந்தம் புனைமறைக்காட்டுத் திருவுக்காண்டகரவுரவிந்தம் பணிததோன்மலைத்தென்றதற்கான கண்டியாக வருவரவிந்தமடங்கைக்கோமள வஞ்சியிருப்பிரவிந்தமெனக்கூடந்தாள்பின்னையென்செய்வனே.

(இ-ள்) அரவு இந்து அம்புக்கிர - பாம்னபயும் சந்திரனையும் கங்கையையும் தரித்தமுடியினையுடையவரே, தனிக்குலங்காண்டசர முத்தலைச்சுலந்தாக்கிய கையையுடையவரே, வரவிந்தம் பணிததோன் மலைத்தென்றநான்று உயிர்கவரவர - மேலாகிய விந்தமலையைத் தாழ்த்திய அகத்திய முனிவரது பொதியமலையிறுரேன்றும் இன்தென்றநாற்காற்று உயிளாப்பற்ற வருதல்லுலே, இந்த மடங்கைக்கோ மள வஞ்சி - இந்த இள நையினையும் அழக்கையுமுடைய சொடிபோன்ற பெண், இருள இரவு அரவிந்தம் எனக்கிடந்தாள்பின்னை என் செய்வன் - இருளோடுகூடிய இரவில் தாமரா மலா பொலிவழிந்திருக்கு மாறுபொலி வழிந்திருந்தனன் பின் யாதுசெய்வன்—(எ-று) இது தலைவி வருத்தமுரைத்தல். (கச்)

செய்யரைக்கோட்டிலை மாவுரியானாச் செழுங்கனன்மான் கையைக்கோடி புனைமறைக்காட்டாக் கண்ணிற்கண்டற்ற வையாக்கோடுமின் ஞர்மயலால்வரும் பாவுமெல்லா ஷையைக்கோடி யருந்துள்ளர்கு மறிசித்தமே.

(இ-ள.) செய்யானா - சிவந்த வழிவடையானா, கோடு இயை மாவுரியானா - கொம்புபொருங்கிய யானைத்தோலு வடையானா, செழுங்கனல் மால்கையானா - சுவாலிக்கும் அக கினியையும் மானையும் ஏந்திய கையினையுடையானா, கோடு புனைமறைக்காட்டானா - கோடி தீர்த்தத்தைப் பொருங்கிய திருமறைக்காட்டால்-கண்களால் தரி சனம் பண்ணப்பெற்றால், பை அாக்கோடி மின்னா மய லால் வரும் பாவம் எல்லாம் - பாமபின்து படததையொதுக் கிதம்பத்தின்மீது ஆடையையுடைய மகளிரது காமமயசுகத் தால் வரும் பாவமெல்லாம், ஐ அாக்கோடி அருந்துகள் ஆகும் சிதத்தமே அறி - இரண்டாக்கோடி. அரியதுகளாய ஒழிவதாமென்று மனமே அறிவாயாக—(எ-று) கிதமபத்தை அரா என்றது தகுதிவழக்கு (கர)

சித்திரவன்னிக் ருங்கொங்கைபங்காசெற ரூப்புரமுன்
நக்திரவன்னிக் கருணவைக்கார்க்கிட மாகமநூன்
மித்திரவன்னியும் பூவையுங்கேட்டு வியநதுரைக்கும்
பத்திரவன்னி மரஞ்சேர்மறைசைப் பதியக்கீம்.

(இ-ள.) சித்திரவஸ் சிகரும் கொங்கைபங்கர் - அழகிய சூதாடுகருவியையாத்த தனத்தினையுடைய உமாதேவியா காப் பாதித் திருமேனியிலுடையவராகிய, செற்றூராபும மூன்று அத்திரவன்னிக்கு அருளாநலைக்காரா - பகைவரது திரி புரத்தைத் தமது அமயின்முனையாகிய அக்கினிகொள்ளும் பதி செய்தருளிய நகையினையுடைய சிவபெருமானுக்கு, இடம் - இடமாவது, ஆகமநூல் மித்திரவன்னியும் பூவையும் கேட்டு வியந்துலைக்கும் - சிவாகமநூல்களை நடபினையுடைய கிளிகளும், நாகணவாய்ப்புட்களும் (பெரிமோர்கள் சொல்லக்) கேட்டதிசமித்துத் தாழும் சொல்லப்பெற்று, பத்திரவன்னிமரஞ்சேர் மறைசைபபதி அகமே - இலைகளையுடைய வன்னிவிருட்சங்கள் சூழப்பெற்ற திருமறைக்காட்டன அம திருப்பதியாகிய தானமேயாம். (எ-று) சித்திரவன்னி

கருங்கொங்கை அன்மொழித்தொகை. அகமே என்பதை மனமே என விளியாக்கினுமாம். (கசு)

பதிகம்பரிக்குஞ் குழன்மாதராயப் பரவையுள்ளே
வதிகம்பரிக்கு சிகர்விழியாய்மலை மாதுகங்கா
ளிதிகம்பரிக்கு மணியாகமீந்தரு ஸீசர்முத்தம்
பொதிகம்பரிக்குஞ் திரைவேலைவேத புரிவாக்கே.

(இ-ள்.) பதிகம் பரிக்கும் குழல்மாதர் ஆயப் பரவையுள்ளே - பாசியைப்போலுங் கூந்தலைத்தாங்கிய மாதர்கள் பரந்த சினது ஆயத்தினுள்ளே, வதிக அம்பு அரிக்குநிகர்விழியாய் - போய்ப் பொருந்துவாயாக அம்பினையும் வண்டினையும் மொத்த கண்ணினையுடையாய், மலைமாது கங்காளிதிகம்பரி க்கு - மலைமகஞும் கங்காளியும் திகம்பரியுமாகிய தேவியாருக்கு, மணி ஆகம் ஈந்தருள ஈசர் - அழகிய திருமேனியிற் பாதியைக் கொடுத்தருளிய சிவபெருமானது, முத்தம் பொதி கம்பு அரிக்குந்திரை வேலை வேதபுரி வாக்கு ஏ - முத்துக்கள் சிறைந்த சங்கிளை யரிக்கப்பெற்ற அலைகளையுடைய கடல்குழுங்குத் திருமறைக்காட்டின் வாயினிடத்தே - (எ-று.) வாயினிடத்தே ஆயத்துள் வதிவாயாக என்முடிக்க. வதிக என்பதின் அகரங் தொகுக்கப்பட்டது. வாக்கு வேற்றுமை மயக்கம் இது ஆயத்துய்த்தல். (கள)

புரியாரங்கந் னறியாப்பதம்பெறப் பொற்கவிலைப் பெரியாரங்கதனை வென்னடைபாகர் பிறப்பினிலங்குரியாரங்கந் வளமறைக்காட்டைக் குறித்திருந்து மரியாரங்கதன் சிரமேற்புவித்தல மானவரே.

(இ-ள்.) புரி ஆர் அம் நந்தன் அறியாப்பதம்பெற-புரி பொருந்திய அழகிய சங்கிளையேந்திய திருமாலும் அறிதற்கரிய திருவுடியை அடையும்பொருட்டு, பொற்கவிலைப்பெரியார் - அழகிய கயிலாயத்திலெழுங்க்தருளிய பெரியோரும், அனந்தனைவெல் நடைபாகர் - அன்ன நடையினைவென்ற நடையினையுடைய தேவியாஸப் பாதத்திலுடையவரும்,

பிறப்பினில் அங்குரியார் - பிறப்பினிற் ரேன்றுதவருமாகிய சிவபிரானது, அனந்தவளமறைக் காட்டைக் குறித்திருந்து மரியார் - பலவளங்கொழிக்குஞ் திருமறைக்காட்டைத் தியானித்துக்கொண்டிருந்து இறவாதவர்கள், அனந்தன் சிரமேற் புவித்தலமானவரே - ஆதிசேடன் முடிமேற்சுமக்கும் இப்பூமியில் (அறிவினிற்சிறந்த) மனிதராவரோ? (எ-று) அனந்தனை வென்னடை அன்மொழித்தொகை. (கஹ)

மானத்தரக்கரங் தைப்படவீர்ந்துரி வாங்கினர்கற்
ருனத்தரக்க ராசட்கலுண்றிய தாளர்குடப
பானத்தரக்கர விந்தததின்மேற்றுயில் பண்ணைமறைக்
கானத்தரக்கர மைந்துணர்வீர்வினைக் கட்டறமே.

(இ-ன.) மானத்தரக்கு அரந்தைப்பட ஈர்ந்து உரிவாங்கினர் - வலியபுலியானது துன்பப்படப்பிளங்கு அதன் ரேவினை ஆடையாகக்கொண்டவர், கல்தானத்து அரக்கர் அரசு உட்க ஊன்றியதாளர் - கைலைமலையினிடத்தே (இடுக்கிறபட்டு) அரக்கருக்கு அரசனுகிய இராவணன் வருந்துமாறு பெருவிரலாலுண்றிய திருவடியையுடையார், குடப்பாலநத்து அரக்கு அரவிந்தத்தின்மேல் துயில்பண்ணை மறைக்கானத்தர் - குடம்போன்ற வெண்மையான சங்கங்கள் சிவப்பாகிய தாமரைமலர் மேற்றுயிலுகின்ற வயல்சூழ்ந்த திருமறைக்காட்டசர், அக்கரம் ஒந்து உணர்வீர் வினைக்கட்டு அறும் ஏ - அவரது பஞ்சாக்கரத்தினைச் சிந்திப்பீராக அதன்றகண்மபந்தம் ஒழியும் - (எ-று) பிளை, இழு என்னும் பொருட்குப்பொதுவாயு ஈர் என்னும் பகுதிபிளங்கு எனப் பொருள்படுக்கால் ஈர்ந்து எனவும் இழுத்து எனப்பொருள்படுக்கால் ஈர்த்து எனவும் வழங்கும். (கக)

அறுத்தவித்தாரச் சமைத்தபிள்ளைக்குக் கார்பொதியக் குஹத்தவித்தார முனிக்கருள்கோலக் குழகராப் பொறுத்தவித்தாரணி யேத்தாரணபுரம் போந்துகரு அறுத்தவித்தாக்கும் தல்லாதுவேறு மருந்திலையே.

(இ-ன.) அஹத்து அவித்து ஆரச்சமைத்த பின்னொக்கு உகந்தார் - அரிந்து வேவவைத்து (சச்வை) நிரம்பப் பாகஞ்செய்த சிறுத்தொண்ட நாயனுருடைய பின்னொக்க நிக்கு விருப்பங்கொண்டவர், பொதியக் குறுத்த வித்தார முனிக்கு அருள்கோலக்குழகர் - பொதியமலையில் வதினின்ற வடிவிற்குறியராயினும் அறிவின் மிகப்பெரியராய அகத்திய மகா முனிவருக்குத் திருமணகோலத்தைக் காட்டியருளிய அழகர், அவரது, அாப்பொறுத்த இத்தாரனா ஏத்து ஆரண புரம் போந்து - ஆகிசேடன் ரூங்கும் இவ்வுலகம துதிக்கப் பெற்ற திருமறைக்காடென்னும் திருப்பதியைச் சேர்தலால், கருவறுத்தவித்து ஆக்கும் - பிறவியைறுத்த விகதபோல இனித்தோன்றுவன்னம் ஆக்குமின், அது அல்லாதுவேறு மருந்தில்லை ஏ - அவ்வாறு செய்வதன்றி அபபிறவிநோய தீர்த்தற்கு வேறு மருந்தில்லை—(எ-ற) (20)

மருக்கரவீரனின் ஞேதியைக்காரென்று மஞ்சனுடெல்லா
மருக்கரவீர வயில்விழியாய்நட முற்றனவைந
திருக்கரவீரகத திச்சேதகன்றந்தை சீர்மறைசை
யெருக்கரவீர மதிவேணி வெறபி லெழிலியன்றே.

(இ-ன.) உருக்கு அரவீரஅயில்விழியாய் - உருக்கரத்து ணையும் வீரம்பொருந்திய வேலையுமொத்த கண்ணையுடையாய், மருக்கரவீரம் நின்றுதியைக்கார் என்று - ஃராசனைபொருத்திய அலரி மலனாக்குடிய உனது கூந்தலை மேகமெனகக ருதி, மஞ்சனு எல்லாம் நடமுற்றன-மயில்களெல்லாம் ஆடா னின்றன, ஜந்திருக்கர வீரகத்திச்சேதகன் தந்தை - ஐங்கு திருக்கரங்களையுடைய. வீரசத்திச்சேதக விளாயகரின் தந்தை யாகிய, சீர்மறைசைளருக்கு அரவு ஃரமதிவேணி வெற்பில் - சிறப்பினையுடைய திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் ஏருக்க மலரினையும் பாம்பினையும் குளிர்ந்த சந்திரனையும் சடையிற றரித்த சிவபெருமானது மலையினிடத்தே, எழிலி அன்று - ஆதலால் இது கார்ப்பரூவும் அன்று—(எ-ற) மலையினிடத் தே ஈடமுற்றனவெனக்கூட்டுக். ஏருக்கர வீரமதிவேணி

அன்மொழித்தொகை. எழிலி ஆகுபெயர். இதுகாலம் மறை
த்துரைத்தல். .. (எ-க)

அன்றுவிளாட்டங் துயின்றேனிகரண்ண வேதிருமான்
பொன்றுவிளாட்டங்கு சண்டார்மறைசைப் பொருப்பகத்தி
வொன்றுவிளாட்டவழ்கார்போலும் வர்குழவொன்றூடு
குன்றுவிளாட்டவர் கொள்ளாருனது குளிர்முத்தமே. [ஸூர்

(இ-ள.) அன்று ஆல்ன் நாட்டம்தயின்றேன் நிகர்
அன்னலே - பூர்வத்தில் வடவாலிலையிற் கண்வளர்ந்த திரு
மாலையொத்ததலைவரே, திருமான் பொன்தாலி நாட்ட எஞ்ச
உண்டார் - இலக்குமியினது பொற்றுவி அருத நிலைபெறும்
வண்ணம் விடமுண்டருளிய சிவப்ரானது, மறைசைப்பொ
ருப்பகத்தில் - திருமறைக்காட்டு வரையினிடத்தே, ஆவி
ஒன்றுநாள் தவழ்கார்போலும் வர்குழல் ஒண்டொடி யா
குன்று ஆல் - மழையினைப்பொருங்கிய (கார்) காலத்துத்த
வழும் மேகம்போன்ற நீண்ட கூந்தலையும் ஒளிபொருங்கிய
வளையினையுமுடைய தலைவியினது ஊர்குறிஞ்சியாதலால்,
உனது குளிர்முத்தம் ஏ இ நாட்டவாகொள்ளார் - கையுறை
யாகக்கொடுக்கும் உமது குளிராந்த முத்தமாலையை இந்த நா
ட்டார் அனியாகக்கொள்ளமாட்டார்.—(எ-ஹ.) இது கையு
றைமறுத்தல். (எ-க)

முத்திருமாதங்க வார்மூலைபாகர் முதுமறைசை
மெப்ததிருமாதங்க மாற்கரியாகா விளம்புகிலீர்
பத்திருமாதங்க கருவயினுறிய பாழுடம்பை
வைத்திருமாதங்கத் தென்றிசைக்கர்த்து வருங்கடைக்கே.

(இ-ள.) முத்து மாதங்கவார் இருமூலைப்பாகர்-முத்து
வடத்தினையும் சிறந்த தங்கத்தாளியன்ற சக்சினையுமனிந்த
இரண்டு தனங்களையுடைய உமாதேவியாகாப் பாகத்திது
டையவராகிய, முதுமறைசைத் திருமாது அங்கமாற்கு அரியாகா
மெய்விளம்புகிலீர் - பழைய திருமறைக்காட்டுவெழு
ந்தகுளியிருக்கின்ற இலக்குமியை மாபினிடத்து வைத்து

என்னிருமாலுக்குக் காண்டற்கரியல்சனா உண்மையாகத்துதி க்கிண்றீரில்லை, இருபத்துமாதம் கருவயின் ஊறிய பாழ்டும் பை வைத்திரும் - இரண்டுமாதம் பிதாவின்கருப்பதிலும் பத்துமாதம் மாதாவின்கருப்பதிலும் ஊறி உற்பவித்த பாழா கிய இவ்வுடம்பினை வைத்துக்கொண்டிருங்கள், ஆதங்கத் தென்றிசைக்கூற்று கடைக்கு ஏவரும் - கொல்லுதலாலே துன்பத்தைவிளைக்கும் தென்றிசைக்குரிய இயமன் இறதிக் காலத்துவருவன்.—(எ-று.) மாதங்கம் யானைக்கோடெங்க கொண்டு முகீக்குவமையாக்கினும் பொருந்தும். (உங)

வருகராக மகவான்பதமும் வனசப்பிரான்
பொருகரனுகம் பிளந்தான்பதமும் புகலின்மிக்கோ
முருகராகர் பணிமாமுகரத்தன் மூவர்தமிழ்க்
நருகரனுங் மருங்குழையாற்பணி யொண்டவர்க்கே.

(இ-ள்.) வருகராகமகவான்பதமும் - முன்னசைந்து வருகின்ற துதிக்கைபொருக்கிய ஜூராவத்தையுடைய இந் திரன்து பதமும், வனசப்பிரான் பொருகரன் ஆகம்பிளந்தா ன்பதமும் - தாமரைமலரில் வசிக்கும் பிரமனும் யுததஞ்செய் தகரணென்று மரக்கனதுமார்பைப்பிளந்திருமாலும் ஆகிய இவர்களது பதங்களும் புகலின்மிக்கோ - சொல்லுமிடத்து உயர்ந்தனவாமோ, முருங்கர் அம்நாகர் பணிமாமுகர் அத்தன்- முருகக்கடவுளுக்கும் அழகிய தேவர்கள் பணியப்பெற்ற யானைமுகக்கடவுளுக்கும் பிதா, மூவர்தமிழ்க்கு உருசு அரன் - மூவர் சுவாமிகள் பாடிய தமிழ்வேதத்தின்பொருட் தெ திருவளங்களிக்கிண்ற அரனார், அமரும்நாகுகுழையான்- செவியிற்றரிக்கும் சங்கக்குழையார், இச்சிவபெருமானை, பணி ஒன்தவர்க்கு ஏ - பணிகிண்ற ஒளிபொருந்திய தவத்தி ஜையுடையார்க்கு (எ-று.) தவத்திஜையுடையார்க் குயரந்தன வாமேர வெனக்கூட்டுக் கொ. மிக்கவோ என்பதின் அசரங்தொ குக்கப்பட்டு மிக்கோ வென்றுமிற்று. மூவர் தமிழாகியதே வாரத்திருமறைக்கும் தெய்வத்திருமறைக்கும் அபேதமாமாத வால் திருமறைக்காடனென்பார் “மூவர்தமிழ்க் குருகரன்”

என்றார். ஆதலின் அந்தாதிச்செய்யுள்தோறும் தலப்பெயர் வரல்வேண்டும் என்ற நியமம் இதிற் ரவறுதல் இல்லையென்றுணர்க. இங்கியமம் இல்லையென்போர் ஆண்டேர் கொள்கையும் அநதாதியும் கலம்பகழுமாகிய பிரபந்தங்களுக்குத் தலப்பெயர் கூறுங்கருத்து முனராது விருத்தத்திற்கு ஜாது அடி என்பதற்கு ஒளவைசெய்யுளை உதாரணங்காட்டுதல் போல நிரோட்டக யமகவந்தாதியில் ஒருசெய்யுளை உதாரண முங்காட்டியிடாப்படுவா. (உச)

ஒண்டேதயுண்புற வீர்மறந்தாரெம தூரர்முன்னுண்
மண்டேதயாக்கிய சோந்திடமகிழ்ந தார்வரம்பி
ஒண்டேதயால்வெயில் காய்மறைக்காட்டுலை நாகமனி
வண்டேதயோதிக்குச் செமபாதியாதி மணிவனாக்கே.

(இ-ள.) ஒண்துதை உண்புறவீர் - ஒன்னிய பருக்கைக் கற்களையுண்ணும் புருக்களே, முன்னாள் மண்துதை ஆக்கிய சோறு ஏந்திட மகிழ்ந்தார் எமது ஊரர் மறந்தார் - முன்னுளிற் (சிற்றிலின்கண்) சிறியகலத்திற்சமைத்த மணற்சோற நினையும் யான் இடமகிழ்ந்துகொண்டவராகிய எமது மருத கிலத்தலைவர் (இங்காளில் என்னை) மறந்தனர், - வரம்பில் கண்டு ஊதையால் வெயில்காய் - களாகளிலே நண்டுகள் குளிர்காற ரூல் வெய்யில் காயப்பெறும், மறைக்காட்டு உறைநாகம் அணிவண்டே ஜூயோதிசகுச்செம்பாதி ஆதிமணிவனாக்குரை- திருமறைக்காட்டிலெழுந்தருளிய பாம்புகளையணிந்த, வண்டுகளொலிக்கும் அழகிய கூந்தலையுடைய உமாதேவியாருக்குச் செம்பாதியாகிய திருமேனியையுடைய முதல்வரது மலைக்கண் - (எ-று) மலைக்கண் மறந்தாரெனக் கூட்டுக. நாகமனி என்பதற்குப் புன்னைமல்லாயாதல் சடைநாகமென்னும் அணியையாதல் அணிந்தனப் பொருள்கொண்டு ஒத்திக்கு அடையாக்கினுமாம். ஜூயோதி ஜூம்பாலாகிய கூந்தலெனினும் பொருந்தும். குழல், முடி, கொண்டை, பனிச்சை, சுருள் இவற்றை ஜூம்பாலென்பர். ஜூயோதி அன்மொழித்தொகை. இது புறவொடுபுலம்பல். (உடு)

மணிக்குடநாடகன் மாறன்பதாகை வரித்ததுதற்
கணிக்குடனுடக் வாழுமென்றுவிம்மை காடுமையற்
பிணிக்குடனுடகப் பொற்சொன்றைவாங்கும்பெருமறைசை
யணிக்குடநாடக மால்பணியாதி யரணிடத்தே.

(இ-ள்.) மணிக்குடநாடகன் மாறன்பதாகை வரித்த
துதற்கணிக்கு - அழகிய குடநாட்டகதுவாழுஞ் சேரனுக்
கும் பாண்டியனுக்கும் கொடிசளாய்னள் வில்லையுங்கயலையும்
(முறையே) அமைத்தாதபோன்ற செற்றியையுக கண்ணையு
முடைய தலைவிக்கு, உடல்நாள்தகவாழும என்றால் - சரீர்
ஏனாள் உயிரோடு வாழுவேண்டுமானால், இம்மைகாடுமை
யறபிணிக்கு - இவ்வாட்டினை யறுக்கப்படுதும மயக்காரோய்
தீர்த்தர்கு, உடன் ஆடகப்பொறு கொன்றை வாங்கும் - தா
மதியாது பொன்பேஷு மழகிய கொன்றைப்படு மாலையை
வாங்கிவருவீராக(ஆட்டினையறுத்தல்வேண்டாம்),பெருமறை
சை அணிக்குட நாடகமால் பணிஆகி அரணிடத்தே - பெ
ரிய திருமறைக்காட்டிலே அழகிய குடக்குத்தினைச் செய்
கின்றதிருமால்பணியுமாதியாகிய அரணிடத்தே-(எ-ஞ.)அர
ணிடத்தே வாங்கிவருவீராகவெனக் கூட்டுக.இது வெறிவிலை
க்கல். நுதலையுங்கண்ணையுமுடையானுக்குக் காயம் தினமே
நவாழுமானால் இத்தகணாவெட்டுதிர் மயக்காரோய் போதலுக்
கானால் கொன்றைமாலையை வாங்குமின் (மறியறுக்கவேண்டாம்)
எனப்பொருளைத்து வெறிவிலக்கிமாலைவாங்குதல்
எனக்கருத்துக் கூறுவாருமார். காயம் தினமேறவாழுதலே
தாய்தந்தையர் முதலியோர் கருத்தாமாதலின் அதன்பொரு
ட்டுத் தக்கா வெட்டாதொழிவரல்ல ராதலின் வெறிவிலக்க
காகாமையின் அவ்வுரை பொருந்தாமை யுணாக. (உக)

இடங்கரடக்கய மேனின்றுகுப்பிட்டிரங்குமநதத்
தடங்கரடக்கயங் காத்தோன்சரமனைத் தையல்சன்ம
கடங்கரடக்கய மேறாகுஞ்சமறைக் கான்டுவனி
விடங்கரடக்கய நீர்போலெனைமுத்தி மேல்வைப்படோ.

உ. ரோட்டுநிதிக்கலைப்பர் நால் நடை சென்னை-20.

(இ-ள.) இடங்களிலே இறைவு, சென்னை-20.
 முதலையானது பிழத்துவருத்தத் தடாக்கங்களைமேல் நின்று அழைத்து, இரண்டும் அந்தக்கரடத்தடவு கயம்காத்தோன் - வருந்திய அந்தமதத்தினையுடைய பெரிய கஜேந்திரனை ஒம் யானையைக்காத்த திருமால், சரம்-பானமும், கன்மகள் மனைத்தையல் - மலைமகள் இல்லக்கிமுததியும், ஏறு தமக்காக்கயம் - இப்பம் தமதுகையிற் பிழக்குங்கொடியும், ஆகும் - ஆகப்பெற்ற, நான்மறைக்கான்புவனி விடங்கா - நான்கு வேதங்களாலும் பூசிக்கப்பெற்ற திருமறைக்காட்டி லெழுங் தருளியிருக்கின்ற புவனிவிடங்கர், ஆயம் அடக்கும் நீரோல எனைமுத்திமேல்வைப்பர் ஏ - காப்சிசிய இருமபானது அடக்கும் நீர்த்துளிபோல் எனை முத்தியில் (இரண்டறக்கல்க்கு, மாறு) வைத்தருளுவர் - (எ-ற.) புவனிவிடங்கா - பூமியில் சத்தவிடங்கராயுள்ளார். (உள)

மேல்விண்டுநாயக வில்லார்மறைசை விமலரிடப் பால்விண்டுவேதன் வலப்பாலுமாகப் படைத்தவர்வா யால்விண்டுதூணிகா சுற்றுஞ்சிலம்பிக கரசளித்த ஹமே. போல்விண்டுமுத்தருங் கொள்வரெனானுற் கவிப்புன்சொல்

(இ-ள.) மேல் நாயகவிண்டுவில்லார் - மேலாகிய தலை மையையுடைய மேருமலையை வில்லாகவுடையார், மறைசை விமலர் - திருமறைக்காட்டி லெழுங்கருளியிருக்கின்ற நிருமலர், இடப்பால்விண்டு வலப்பால் வேதனுமாகப்படைத்த வர் - இடப்புறத்தே திருமாலும் வலப்புறத்தே பிரமனுந்தோன்றும்படி சிருட்டித்தருளியவர், விண்டுமுத்தரும்-ஆங்கிலினிடத்துப் பிறந்த முத்தாயுள்ளார், இவரும், வாயால் நூல்விண்டு நினைசுற்றும் சிலம்பிக்கு அரசு அளித்தபோல்வாயால் நூலினை நூற்று (த்தமக்கு ஆலயமாறு; வரிசை யாக உதனைச்சுற்றிப்பணிபுரிந்த சிலம்பிப்பூச்சிக்கு அப்பணியினையேற்ற அரசளித்ததுபோல, என் நூற்கவிப்புன்சொல்லுங்கொள்வர் - என்னாற்கெய்யுட் புன்சொல்வினையும் ஏற்றவராய் என்னை அளித்தருளுவர் - (எ-ற.) கொள் என்னும் பொ

ருள்வினை உவமையினும் அளியென்னும் உவமவினைபொருளி னும் சென்றியையும். முத்தரும் என்பதில் உம்மை சிறப்பு, சாரியையனினுமாம். சு-ம் அடியில் “முத்தருமெற்கு மருள் வரிப்புஞ்சொற்கொண்டே” எனப்பாடங்கொள்வாருமூலா.

புன்னுகவேலி மறைக்காடரன்பளைப் புண்டரிக மின்னுக்கமாயவ னன்முகன்வாசவன் மேற்பதத்தின் மன்னுகவைப்பவர் காடோடுமாடு மகிழ்நதுபனரூல பன்னுக்கநஞ்சுடை பூஜூண்தாகப் படைத்தவரே.

(இ-ள்.) புன்னுகவேலி மறைக்காடர் - புன்னுக விருட்சங்கள் சூழப்பெற்ற திருமறைக்காட்டினையுடையார், அன்பளைப்புண்டரிகமின் ஆகம மாயவன் நான்முகன் வாசவன் மேற்பதத்தின் மன் ஆகவைப்பவர் - தமது அடியாளாத் தாமஸாமலரிலிருக்கும் இலக்குமியை மார்பிளணிந்த திருமாலும் பிரமனும் இந்திரனும் ஆகிய இவர்களது மேலாகிய பதத்திற்கும் தலைவராகவைத்தருஞ்சின்றவர், காடு ஒடு மாடு மகிழ்ந்து - (ஆயினும் தாம்) சுடுகாட்டினையும் ஓட்டினையும் மாட்டினையும் (இடமாகவும், பாத்திரமாகவும் வாகனமாகவும்) மகிழ்ந்துகொண்டருளி, புன்தோல் உடைபல் நாசம்பூண் நஞ்ச ஊண் அது ஆசப்படைத்தவர் ஏ-புல்லியதோலினை உடையாகவும் விடப்பல்லினையுடைய நாகத்தைப் பூஜைகவும் நஞ்சை உணவாகவும் பெற்றவர் ஆவர் - (எ-று.) ஊணது என் பதில் அது பகுதிப்பொருள் விகுதி. (உக)

படைக்கந்தரத்தர் திருமறைக்காடர் பனிவளைமே லடைக்கந்தரத்த நிறத்தாமகாரமுகத் தன்னமன்னுள் தொடைக்கந்தரத்த மருஞ்சுருளோதிச் சுரும்பினங்கா விடைக்கந்தரம்வரி னுங்களுக்கேபூழி யேற்றிடுமே.

(இ-ள்.) படைக்கந்தர் அத்தர் திருமறைக்காடர் பனி வளைமேல் - வேற்படையினையுடைய முருகச்கடவுளுக்குப் பிதாவாகியதிருமறைக்காட்டுச்சரதுகுளிர்ச்சிபொருந்தியமலை விளிட்டதே, அடைக் கூட ஏத் தந்த நிறத்தாமஸா முத்து அன்

என்னால் - இலைகள்பொருந்திய வாசனையும் சிலப்பாகிய நிறமும் உடைய தாமரைமலர்போலும் முகத்தினையும் அன்னமபோலும் நடையினையுமுடைய தலைவிவின், தொடைக்கங் தற்கு அமருஞ்சுருள் ஒதிச்சுரும்பு இனங்காள்-மாலைசூதிய மேகத்தையொத்த சுருண்ட கந்தலினி-த்தப் பொருந்திய வண்டின்கூட்டங்களே, இடைக்கு அதரம் வரின் உங்களுக் கேபழி ஏற்றிடும் ஏ - இடைக்கு முடிவுவருமாயின் உங்களுக்கே பழிசுமத்தப்படும். (எ-று.) ஏற்றிடுமென்பதிற் படி விளைதொகை. தாமரை, மலருக்காதலால் முதலருக்கிபெயர். அடை என்பதனை இயற்பெயர்ப்பொருஞ்கும், கந்தரத்த நிறம் என்பதனை ஆகுபெயர்ப்பொருஞ்கும், விசேடன மாக்குக; தாமரையும் மலரும் முதலுஞ்சினையுமாய் ஒருபொருளாமாதலின் அடைகளை எல்லாம் தாமரையாகிய முதலுக்கே ஆக்கிழும் அமையும். “அடைக்கந்த” என்பதற்குக்கந்த மடைதலையுடைய எனப்பொருள்கொள்ளிற்கந்தமென்னும் எழுவாயில் மகரங்கெடுதற்கு விதியின்மையின் அது பொருந்தாமையுணாக.

(கு)

ஏற்றுக்கொடியர் திருமறைக்கானத்த ரேமூலகப் பேற்றுக்கொடியத்தர் திக்காடைகாதலாப பேணிக்கொண் கூற்றுக்கொடியற்கு மஞ்சேணியிக் குவலயத்தே [டேன் தோற்றுக்கொடிவளை கேதனமாதுங் தொலைந்தனளே.

(இ-ன்.) ஏற்றுக்கொடியர் - இடபக்கொடியினையுடையார், திருமறைக்கானத்தர் - திருமறைக்காட்மசர், ஏழ் உலகப் பேற்றுக்கொடி அத்தர் - ஏழுலகங்களையும் பெற்றருளிய உமாதேவியாளாப் பாதித் திருமேனியிலுடையார், திக்கு ஆடைகாதலாபபேணிக்கொண்டேன் - திக்காகிய வள்திரத தையுடைய முதல்வராயுள்ளார், இவளை, விரும்பிவழிபடப் பெற்றேனுதலால், கூற்றுக்கொடியற்கும் இனி இக்குவலயத் தே அஞ்சேன் - இயமனுகிய கொடியவனுக்கும் இனி இப்பூமியில் அஞ்சைகளிலேன், தோற்றுக்கொடிவளை கேதனமாதும் தொலைந்தனள் ஏ - தோல்வியற்றுக் காகவடிவம் எழுதப்பெ

ற்றகொடியினையுடைய மூதேவியும் என்னைவிட்டு நீங்கினன்.
(எ-து.)

(ஈக)

தொலைவேதனையர் கருக்குழிவாய்ப்படுங் தொல்லைச்சென்ம
நிலைவேதனையென் முழுசால்டோபால் நினையுடனஞ்சி
ஆகிஸ்வேதனைய வொருங்காலஞ்சேலன் முரைக்கிலென்னாங்
கலைவேதனையன் பணிமறைக்காடவென் கண்முனின்றே.

(இ-ள்.) அனையர்கருக் குழிவாய்ப்படும் தொல்லைச்செ
ன்ம நிலைவேதனை தொலைவு ஏது என்று - அன்னையரது
கருப்பக்குழியிலே உண்டாகியுண்டாகி வருகிற பழையபிற
வியினது நிலைமையாகிய துன்பத்திற்கு முடிவில்லை என்று,
உழல் ஊசால்போல நினையும் நெஞ்சின் - ஆடுகின்ற ஊசாலை
ப்போலுஞ் சலனமுறைறன்னுகிற மனததினது, உலைவு ஏதம்
நைய ஒருகால் அஞ்சேல என்று உரைகின் என்னும் - சஞ்ச
சலமும் துன்பமுமதீராகு முறையேயும் நீ யஞ்சற்கவென்று
சொல்லியருள்வீராயின் அதனாலுமக்குக் குறைத்துவோ, கலை
வேதன் ஜயன்பணிமறைக்காட எனகண்முன் நின்று ஏ -
வேதங்களையுணர்தா பிரமனும் அவன் பிதாவாகிய திருமா
லும் வணங்கப்பெற்ற திருமறைக்காட்டங்கரே என் கண்ணே
திரே நின்று—(எ-து.) நின்றுசொல்லி யருள்வீராயின் என
க்கூட்டுக் கூடுதல் இன்மைகுறித்து நின்றது. (ஈ-உ)

கண்ணச்சி ராகவரிகுழுங் காமறைக் காடர்செந்தி
வண்ணச்சிரா சலமேரு வில்லாளி வரைவிடுதே
ருண்ணச்சி ராகவிழிக்கால வேலுறை விட்டவிட்டுப்
பெண்ணச்சி ராள்வலவா விறங்காது பிடியன்னமே.

(இ-ள்.) கள்ளச்சி இராகவரிகுழுங் காமறைக்காடர் -
தேனை விரும்புகின்ற இசைபாடும் வண்டுகள் சூழப்பெற்ற
சோலைகளையுடைய திருமறைக்காட்டங்கர், செந்திவண்ண சிர
மேரு அசலவில் - மேரு மலையாகிய வில்லையுடையார், வரை
தேர்வுடு - இவரது, மலையினிடத்தே (விரைங்கு) தெளிவை
உங்கச்சுகாலவேல் இராக விழிஉறை விட்டுவி.

ட்டு - மையுண்ட, விடத்தினையும் இயமன்று வேலினையுமொத்துச் சிவப்பாகிய கண்களினின்று நீர்த்துளிகளைச் சிங்கிச் சிங்கி, பிடிஅன்னம் இறங்காது பென் அச்சு இராள்வலவா - ஒருபிடி அன்னமும் இறக்கமில்லாமல் தலைவி உடலோடு கூடுவாழாள், தேர்ப்பாளே—(எ-று) அன்னமும் என்பதில் எச்சவும்மை விகாரத்தாற்றெடுக்கது. (நகர)

அன்னம் பலவநறும் புன்னைச்சேக் கையமர்மறைசை முன்னம் பலவன் முடித்தசடாதர மூர்த்திதில்லைப் பொன்னம் பலவன்பினுகி கங்காளான் புராந்தகன்சீர் வன்னம் பலவன் பசுபதிநாதனைன் வான்றுகிணையே.

(இ-ள்.) அன்னம் புன்னைநறும் பல்லவச்சேக்கை அமர்மறைசைமுன் - அன்னப்புட்கள் புன்னைமரத்தின்று நறுங்களிராலாய சயனத்திற்குமிலுங்கிருமறைக்காட்டு முதல்வர், அம்பு அலவன்முடித்த சடாதரமூத்தி - கங்கையினையுஞ்சங்கிரையைந்தரித்த சடையினையுடைய மூர்த்தியாயுள்ளார், திலைப்பொன்னம்பலவனா - சிதம்பரத்திலே கனகசபையையுடையார், பினுகி - பினுகமென்னும் விலையுடையார், கங்காளான - முழுவெலும்பையுடையார், புராந்தகன் - முப்புரங்கின்த்தகித்தவர், சீர்வன்னயபலவன் - சிறந்த பலநிறங்களையுடையார், பசுபதி - ஆன்மாக்களுக்குப் பதியாயுள்ளார். நாதன் - இறைவா, என்வான்றுகிணையே - இவர் எனக்குப்பெரியதுகொயாவர்—(எ-று.) முதலடியிற் பல்லவமென்ற்பாலது பலவமென விடைக்குறைந்து நின்றது. (நகர)

வானப்பிரையையும் வாடைப்புலியையும் மையல்செய்யுங்
தேனப்பிரையையுங் தென்றலையுங்கண்டு சில்லரிக்கண்
மீனப்பிரைக்கு மடமானை மேவிலர் வேடனிடு
மூனப்பிரைச்சிக் குகந்தார் மறைசையுகந்தவரே.

(இ-ள்.) வானப்பிரையையும் - வானத்திற்குறேன்றும் பிரைமதியையும், வாடைப்புலியையும் - வாடைக்காற்றுகிய புலியையும், மையல்கூய்யுங் தேன் அப்பு இறையையும் -

மயக்கத்தைச் செய்கின்ற தேன் பொருந்திய மலராகிய அம் பிளையுடைய மன்மதனையும், கண்டு சிலவரிமீன்கண் அப்பு இறைக்கும் மடமாளை மேவிலர் - கண்டு சிலவரிகள் பொருந்திய மீன்போன்ற கண்ணினின்றும் நீலாச்சொரிகின்ற இளமான்போன்ற எனது பெண்ணை அணைந்தனரில்லை, வேடன் இடும் ஊன் அப்பு இறைச்சிக்கு உகந்தார் - வேடராகிய கண்ணப்பாயனுரிட்ட ஊன் அப்பிய இறைச்சிக்கு விருப்பங்கொண்டவராகிய, மறைசை உகந்தவரே - திரும் றைக்காட்டில் மகிழ்ச்சு வீற்றிருக்கும் சிவபிரான்—(எ-று.) நற்றுயிரங்கல். தேனப்பு வலித்தல் விகாரம் (கஞ்ச)

உகந்தாவழிக்கு மிடையர் தம்பாலளையுண்டுகடற்
சகந்தாவழியனுக் கெட்டாத ஞானத்தலத்துமுத்திச்
சுதந்தா வழிதமிழ் நான்மறைக்காட துணைவரியம்
பகந்தாவழி செல்குழை யாண்மருவிய பாகத்தானே.

(இ-ள்.) உகந்து ஆ அடிக்கும் இடையர்தம் பால்அளை உண்டு - களிப்போடு பசுக்களையழித்தோட்டு மிடையர்களிடத்துப்பாலினையுங் தயிரினையுமண்டி, கடல் சகந்தாவு அடியனுக்கு எட்டாத - கடல்குழந்த உலகமுழுவதுந்தாவி யள நதபாதத்தினையுடைய திருமாலுக்கு மறிதற்கரிய, ஞானத்தலத்து முத்திச்சுகந்தா - ஞானழுமிக்கண்விளங்கும் முத்திலின்பத்தைத்தந்தருளும், வழிதமிழ் நான்மறைக்காட - ஆராயப்பட்ட முத்தமிழ் வழங்கும் நான்கு வேதங்களும் மூசித்த திருமறைக்காட்டங்கரே, துணைவரி அம்பகம் தாவழிசெல்குழையாள் மருவியபாகத்தன் ஏ - இரண்டாகிய வரிபொருந்திய கண்கள் போர்க்குச் செல்லப்பெற்ற காத்தினையுடைய உமாதேவியார் பொருந்திய பாகத்தினை உடையவரே—(எ-று) (ஈகு)

பாகனகணிமொழியா யுனது பணிமுகமாங்
கோகனகளிலுங் துணைப்பானலிற் கோடல்கண்டே
அநகசிமிரும் புலிப்பாதரு நாடவன்று

(இ-ன்.) பாரு அனகணிமொழியாய் - தேன் பாகை யொத்த கணிந்தசொல்லினையுடையாய் - உனது பணிமுகமாம் கோகங்கம் நிலவுந்துகிணப்பானலிற் கோடல்கண்டேன் - உனது குளிர்த்த முகமாகிய தாமனாமலரில் விளங்காங்கின்ற இரண்டிலோற்பலமலரின்மீது காங்தண் மலரு மலரக்கண் டேன், நாக (ப்பாதர்) நகங்கிமிரும் புலிப்பாதரும் நாட-பதஞ்சலி முனிவரும் நகம் நிமிரும் வியாக்கிரபாத முனிவரும் தரிச னாம் பண்ணும்படி, அன்று மாகனக நிலைமன்றாடி வேதவன மலைக்கே - அந்நாளிலே பெரிய பொன்னுலாகிய நிலைபெற்ற அம்பலத்தினிடத்தே ஆடியருளிய சிவபிரானது திருமறைக்காட்டு மலையினிடத்தே—(எ-று.) பானல் - கண்கள். கோடல் - கை. நகையொளியும் வெள்வளையொளியும் பரவிய கையைக்கோடல் (வெண்காங்தள்) என்னப்பட்டது. துக்கினப்பானலிற் கோடல் என்பது உருகை உயர்வு நவிற சியணி—இஃது நாணிக்கண் புதைத்தல் (ஈள)

மலைக்கார்முகந்தர யாழைப்பழிலொழி மாண்குறையா
நிலைக்கார்முகமதி யாள்பங்கனேநிறை காய்கந்திச்சூ
மலைக்கார்முகந்திடும் வேதாரணிய வருநதுயரங் [கிலே.
தொலைக்கார்முகந்தமி யேன்சொல்லுவேவனன் சொன்ன

(இ-ன்.) மலைக்கார்முசம் - மேருமலையாகிய வில்லையும், தரயாழைப் பழிமொழிமான் குறையாம்நிலைக் கார்முகமதி யாள் - மேலாகிய யாழின் இசையைப்பழிக்கும் மொழிபொருந்திய களங்கம் குறையாகிய நிலைமையையுடைய பெருமைபொருந்திய முகமாகிய மதியினையுடைய உமாதேவியா காயும், பங்கனே - (இடுப்) பாதித்திருமேனியிலுடையவரே, காய்கிறைகந்திச் சூழலைக்கார்முகந்திடும்வேதாரணிய - காய் கணிறைந்த கழுகஞ்சோலையை மேகம் முகக்கப்பெற்ற திருமறைக்காட்டுமசரே, அருந்துயரங்கொலைக்க ஆர்முகமதமி யேன் சொல்லுவேன் சொன்னதில் என்னவ - எனது அந்யதுக்கங்களைப் போக்கும்வண்ணம் யார்மாட்டுத்துக்கையற்ற யான்சொல்லுவேன்? அப்படிச் சொல்வதினும் பிரயோச

என் யாது? (எ-று) சங்கிரணிடத்துள்ள களங்கத்தை மான் என்றும் முயல் என்றும் உலகோர் கூறுவர். முகத்தல் மணத் தல், மோத்தல். தொலைக்கவென்பதில் அகரம் தொகுக்கப்பட்டது. முகம் ஏழாறுருபு. “மலைக்கார்முகதர” எனப்பாடமா யின் மலையினை வில்லாகக்கொண்டவரே, எனப் பொருள் கொள்க. கார்முகந்தரை என்பது வடமொழிச்சந்தியன்று ஆத லின் இப்பாடத்திற்கு அப்பொருள் பொருந்தாமையு வர்க. (நஷ)

சொன்னச்சிலம்பு குழைத்தவில்லான் சருதிப்பதியான் வன்னச்சிலம்பிக் கரசளித்தான் வெற்பின் மாணிக்குசன் மின்னச்சிலம்பு கலைஞையாமன் மெய் வேர்வரும்பச் சின்னச்சிலம்படி யாய்குடைந்தாயொரு தேவ்சுனையே.

(இ-ள்) சொன்னச்சிலம்பு குழைத்தவில்லான் - பொன் மயமாகிய மேருமலையைவளைத்த வில்லாகுடையார், சரு திப்பதியான் - திருமறைக் காட்டினையுடையார், வன்னச்சிலம்பிக்கு அரசளித்தான் - அழகிய சிலம்பிப்பூச்சிக்கு அர சிலைக் கொடுத்தருளியவர், வெற்பின் - இவரது, மலையினி டத்தே, மான் இகழுகள்மின்னச்சிலம்புகலை நனையாமல மெய்வேர்வு அரும்ப - சிறந்த ஆயரணங்கள் (நன்கு இட்டு) விளங்கவும் ஒலிக்கின்றகலைகள் நனையாதிருக்கவும் உடலினி டத்தே வியர்வுதோன்றவும், சிலம்பு சின்ன அடியாய்-சிலம பினைத்தரித்த சிற்றழியினையுடையாய், ஒருதேன் சுனைகுடைந்தாய் - ஒருதேன் சுனையிலே நீ நீர்விளையாடலைச் செய்தாய்- (எ-று) இது மிகவும் வியக்கத்தக்கதென்பது எஞ்சினின்றது. இஃது தோழிச்சையாடல் கூறிந்கீத்தல். (நக)

தேன்றதும்பிக்குளிர் தாமரைப்பீடிகைச் செல்வஜும்வாய் நான்றதும்பிக்கருண் மாயனும்வான்புவி கண்ணியதுங் கின்றதும்பித்தவ ராற்கிட்டுமோகிடை யாவுலக - மீன்றதும்பிக்குழல் சேர்மறைக்காட விரண்டையுமே.

(இ-ள்) தேந்ததும்பிக்ஞனிர்தாமராப்பீட்டுக்கைச்செல் வனும் - தேன்வழிக்கு குளிரப்பெற்ற தாமராமலராகிய வாசனத்தையுடைய பிரமனும், வாய்நான்ற தும்பிக்கருள்மாய னும் - வாயானது தொங்குகின்ற யானைக்கு அருள்செய்து காத்தவனுகிய திருமாலும், வான்நண்ணியதும்புவிகின்றதும் பித்து - முறையே (அன்னவழிவாய் முடியைக்காண) : வானத்திற்பறந்ததும் (வராகவழிவமாய் அடியைக்காணப்) பூமி யைப் பிளங்கத்தும் பைத்தியமேயாம், அவரால் கிட்டுமோ கிடையா-அவர்களாற்கிட்டப்படுமோ? (அவர்கட்டுக்) கிடைக்கமாட்டா, உலகமான்றதும்பிக்குழல்சேர் மறைக்காடன் இரண்டையும் ஏ - உலகத்தைப்பெற்றருளிய வண்டுகள்பொருந்திய கூந்தலையுடைய உமாதேவியானாப் பாகத்திலுடைய திருமறைக்காட்டுச்சரது அடியமுடியுமாகிய அவ்விரண்டும்— (எ-று.) கிட்டுமோவன்பதிற் படிசொற்றெல்லை. இரண்டையும் என்பதில் ஜி சாரியை. இரண்டும் கிட்டுமோ கிடையாவெனக்கூட்டுக. (சா)

இரண்டந்தகரங் திருந்தன்னபார்வை யினைச்சுரும்பர் புரண்டந்தகர மருவியகோதையைப் பொன்னில்லவத்தார் முரண்டந்தகர வைவேலாகடற்றினா முத்தச்சங்கங் குரண்டந்தகர வெறிமறைக்காடன் குளிர்கிரிக்கே.

(இ-ள்) இரண்டுஅந்தகர் அங்குஇருந்தன்ன - இரண்டுகூற்றுவர் அங்கிருந்தாற்போலும் விளக்குங்கண்களையும், இனைச்சுரும்பர்புரண்டு அம்தகரம் மருவியகோதையை - இனைக்தவண்டுகள் புரளப்பெற்று அழகிய மயிர்ச்சாந்தும் பூசியகூந்தலையும் உடைய தலைவியை, பொன் இல்லவத்தார் - அழகிய இல்லினிடத்தே (காவலிற்) செறித்தனர், முரண்தந்தகரவைவேலா - வலிபொருந்திய கையின்கண்களிய வேலையுடைய தலைவரே, கடல்தினா முத்தச்சங்கம் குரண்டம்தகர ஏறிமறைக்காடன் குளிர்கிரிக்கே - கடலினது அனையானது முத்துக்களையுடைய சங்குகளை (த்தன்கண்ணுள்ள மீனைக்கவரவிருக்கும்) கொக்குகள் கிடையும்படி லீசுங்கின்

மறைக்காட்டுடைய சிலபெருமானது குளிர்ச்சிபொருங் திய வரையினிடத்தே—(எ-று.) வரையினிடத்தே இற்றெ நித்தாரென முடிக்க, கிரிக்கு உருபுமயக்கம். இஃது இற்றெ நிவறிவுறுத்துவரைவுக்டாதல். (சக)

கிரிதாரகையணிந் தாவென்னமுத்தங் கிடந்தகொங்கை
அரிதாரமன்னவ எம்பகங்காட்டு மருக்கன்மதி
யெரிதாரவெற்பு விழியாசனத்த னொழின்மறைசை
விரிதாரகப்பொரு ளானேறுகந்தவன் மெய்யொளியே.

(இள்-) கிரிதாரகை அணிந்தால் என்ன - மலையானது நட்சத்திரமாலையைத் தரித்தாற்போல, முத்தக்கிடந்தகொங்கை அரிதாரம் அண்னவள் - முத்துவடங்க ணஜியப்பெற்ற முலையினையுடைய இலக்குமியையொத்த தலைவியினது, அம்பகம் காட்டும் - கண்ணுனது (சிவப்புற்றுக்) காட்டுகின்றது, அருக்கன்மதிளரி விழிதாரவெற்பு ஆசனத்தன் - சூரியனையும் சந்திரனையும் அக்கினியையும் விழியாகவும் வெள்ளிமலையில் எழுங்தருளியிருக்கும் தானமாகவும் உடையவரும், எழில்மறைசை விஸிதாரகப்பொருள் - அழகிய திருமறைக்காட்டில் வியாபகமாகிய பிரணவப்பொருளாக வள்ளவரும், ஆனேறுஉகந்தவன் - இடபவாகனத்தை விரும்பிச்செலுத்தி யருள்ப வருமாகிய சிவபிரானது, மெய் ஒளி ஏ - திருமேனியின் ஒளியை—(எ-று.) மெய்யொளியைக் காட்டும் எனக்கூட்டுக. இஃது குறிப்பறிந்து புலந்தமைக்கறல் (சக)

மெய்த்துத்தியான பணியாபரணன் விரைமருவுங்
கொத்துத்தியானஞ் செறிமறைக்காட்டுறை கோளையென்னி
பொய்த்துத்தியானம் புறுசெகுக்கற்றுப் புலனடங்க
வைத்துத்தியான சமரதிசெய்வார்க்கில்லை வன்பிறப்பே.

(இ-ன்) மெய்த்துத்தி அனபணிஆபரணன் - தமது திருமேனியில் படப்பொறிகளையுடைய தான பாம்பினை ஆபரணமாக உடையவராகிய, விரைமருவும் கொத்துத்தியானஞ்செறி மறைக்காட்டுறைகோளை எண்ணி - வாசனைப்பா

ருந்திய பூங்கொத்தினையுடைய சோலைகளுங்கிய திருமறைக் காட்டி வெமுந்தருளியிருக்கின்ற இறைவனாச் சிந்தித்து, பொய்த்து உத்தியால் எம்புற செருக்குஅற்று - பொய்ம்மையுடைத்தாய உத்தியினுலே எம்புகின்ற மதத்தினை நிங்கப் பெற்று, புலன் அடங்கவைத்துத் தியானம் சமாதிசெய்வார் க்கு வண்பிறப்பு ஏ இல்லை - இந்திரியங்களை அடங்கச் செய்து தியானமும் சமாதியும் செய்கின்றவர்களுக்கு வலியபிறப்பு இல்லையாகும்—(எ-ற.)

வண்போதகவல்லிய நெடுங்கான்சென்று மார்புடம்பி
வென்போதகவல்லி யன்மாதவம்புரிந் தேவனீப்பீர்
பொன்போதகவல்லி யன்பார்சுருதி புரத்தபத்த
ரன்போதகவல்லி யங்கொன்றையாயென் றறைந்திடுமே.

(இ-ன.) வண்போதகவல்லிய நெடுங்கான்சென்று - வலிய யானையும் புலியும் உள்ள நெடுமகாட்டினிடத்தே போய், மார்புடம்பின் என்புதைக வல்லுயல் மாதவம்புரிந்து ஏன்று ஜீப்பீர் - மார்பிழும் உடம்பிழுமூள்ள எலும்பு (தசை) ஒழி யும்வன்னம் கடியவியல்பினையுடைய பெரியதவத்தினைச் செய்து ஏன் இளைக்கின்றீர்கள், பொன்போதகவல்லி அன்பு ஆர்சுருதிபுரத்த - இலக்குமியும் ஞானத்தையுடைய சரசவதி யும் அன்போடுபொருந்திய திருமறைக்காட்டரே, பத்தர்அன்பு ஒனுஅக அல்லி அம் கொன்றையாய்ஏன்று அறைந்திடுமா - பத்தர்கள் அன்பாற்றுதிக்கப்பெற்ற அகலிதழ்களையுடைய கொன்றைப்பூமாலையைத் தரித்தவரேன்று சொல்லித்துதி யுங்கள்—(எ-ற.) அங்கும் துதித்தலே யெல்லாத்தவப்பய ஜையும் கொடுக்கும்என்பது எஞ்சினின்றது. ஒதக - என்பதில் ஒருவு என்னும் பகுதி ஒவு எனத்திரிந்து பின் வகர உருமூம் கெட்டுகின்ற ஒ பகுதி,தக துணைவினை; மேதக புகுதக என்றாற் போஹும்.

(ச-ச)

அறைக்கண்டவழகு விச்சிரேத வனத்தன்னினே
ஏறைக்கண்டரிய பிரானிறதொரைப்பொன் மானத்துய்த்துப்

பிறைக்கண்டவேணியிற் பாணியும்பாணியிற் பேர்மழுவுங்
கறைக்கண்டமுந்தரச் செல்லுதல்பார்த்தி கருங்குழலே.

(இ-ன்.) அறைக்கண் அருவிதவழ்கிரி வேதவனத்து
அண்ணினேம் - கற்பாறையில் அருவியோடுகின்ற மலைகள்கு
முழும் திருமலைக்காட்டிலையாம் வந்து அடுத்தோம், மறைக்கு
அண்டரியபிரான் இறந்தாலாபொன் மானத்துடய்த்து - வே
தத்திற்கு எட்டுதற்கரிய சிவபெருமான் இத்தலத்து இறந்தவ
ஸாச் சுவர்ணவிமானத்து ஏற்றி, வேணியிற் பிறைக்கண்
டம் பாணியும் - சடையிலே பிறைத்துண்டத்தையும் கங்
கையையும், பாணியிற் பேர்மழுவும் - கையிலே ஆடுகின்ற
மழுவையும், கண்டம் கறையும் - கண்டத்திலே விடக்கறை
யையும், தர - தந்தருள (ச்சாருபம்பெற்று), செல்லுதல்
கருங்குழலேபார்த்தி - (அவ்விமானத்து) செல்லுதலைக் கறுத
தகுந்தலையுடைய பெண்ணே காண்பாயாக—(எ-று.) செய
வென்னும் வாய்பாட்டு விளையெச்சமாகிய தரவென்பது
இறந்தகாலம்குறித்துநின்றது. இது பதியணித்தென்றல். (சரு)

கருமங்கிரணம் வேறுமாறுங் கயவர்ப்பற்றித்
தருமங்கிரியு மெனையாள்வையோவெற்றித் தானவர்தம்
பெருமங்கிரியை யுதரத்தில்வைவத்த பிரானளகை
யொருமங்கிரிநண்ப னேமறைக்காட்டுறை யுத்தமனே.

(இ-ன்.) கருமம் திரிகரணம் வேறுமாறும் கயவர்ப்
பற்றி - செயல் வேறுகவும் மனவாக்குக் காயமாகிய திரிகர
ணங்கள் வேறுகவும் மாறுபவிகின்றகீழோலைத் துணையாகப்பி
முத்து, தருமம்திரியும் என்னுள்வையோ - இயல்பு மாறுபடு
கின்ற என்னையும் ஆண்டருஞ்சிரோ? , வெற்றித் தானவர்தம்
பெருமங்கிரியை உதரத்தில் வைவத்தபிரான் - வெற்றிபொருங்
கிய அசரரது பெரியமங்கிரியாகிய சுக்கிரளை வயிற்றின்கண்
வலுத்தருளிய சிவபெருமானே, அளகை ஒரு மங்கிரி நண்ப
னே - அளகாபுரிக்கிறைவனுகிய ஒப்பற்ற குபேராக்கு உள்
விளையுடையவரே, மறைக்காட்டுறை உத்தமனே - திரும
கறைக்காட்டி வெழுக்கருளிய உத்தமரே—(எ-று.) · (சரு)

உத்தமரத்தில் யுரியார்மறைசை யொருத்தர்வெள்ளோ
லத்தமரத்தில் விறைகங்கைவேணிய ராபெரித்த
நத்தமரத்தில் முரசான்செழுங்களை நல்கமுன்னுள்
வைத்தமரத்தின் மெய்த்துரில்வெங் நீர்விடுமங்கையரே.

(இ-ன.) உத்தமர் - மேலாயவர், அத்திலரியார் - மாணியினது தோவினையுடையார், மறைங்க ஒருத்தர் - திரும்பறைக்காட்டி வெழுந்தருளிய ஏகர், வெள்ளுவலம் தமரத்தின் நிறைக்கங்கை வேணியரால் எரித்த - வெண்ணமொகிய அலையினதொலி நிறைந்தகங்கையைச் சடாபாரததிலே தரித்த இச்சிவபெருமானுல் எரிக்கப்பட்ட, நந்துஅமர் அத்திமுரசான் செழுங்கணைங்க - சங்குகள்பொருந்திய கடலாகிய மூரசினையிடைய மன்மதனுக்குச் செழித்தமலராகிய பாணத்தைக்கொடுக்க, முன்னான்வைத்த மரத்தின்தூரில் மெய்வெம் நீர்விடும் மங்கையரே - முற்காலத்தில்வைத்துப் பயிரசெயத மரத்தினது வேரில் மெய்யாகவே வெங்கிறா விடுகிற்களாக தோழிகளே—(எ-று.) தலைவி வருந்தல் (சன)

(୪୮)

மங்கலமந்தர முன் ஞூதனின்கள்ட வண்ணங்கண்டு
சங்கலமந்தர வங்கொண்டுகூனிச் சரிமுகஞ்சார்ந்
திங்கலமந்தர மத்தான்கையிற்புக் கிருந்ததுநா
கங்கலமந்தர தம்புவியான்மறைக் கான மின்னே.

(இ-ன்.) மங்கலம் அந்தரம் உண்ணுத - மங்கலத்திற்கு முடிவு கருதப்படாத, நின்கண்ட வண்ணங்கள்டு - உன்னுடைய கழுத்தினதழகைக்கண்டு, சங்கு அலமாநது அரவங்கொண்டு கூனிச் சுரிமுகஞ்சார்ந்து - பாஞ்சசன்னியமென்னும் சங்கமும் சமூன்று ஏங்குதலே யற்றுவளைந்து சுரித்தமுகத்தினையுடையதாய், இங்கு அல மந்தர மத்தான்கையிற் புக்குதிருந்தது - இவ்விடத்தும் அன்று, (வைகுண்டத்திலே) மந்திரகிரியை மத்தாகக்கொண்ட திருமாவினது கையிளிடத்தே போயிருக்கப் பெற்றது, ஓகம் கலம் அந்தப் புகிரத்துள்ள மஹநாகனமின்னே - சர்ப்பத்தை யாபரணமாகவும்

அழகிய பூமியை இரத்மாகவுமுடைய சிவபிரானது திரும் றைக்காட்டிலிருக்கும் மாதே—(எ-று.) இங்களமக்தரம் என் பதற்கு இவ்வுலகத்தில் அழைத்திபெற்ற மந்திரங்கியெனினும் பொருந்தும். அந்த என்பதைப் பண்டறிசுட்டாக்கினுமாம். இஃது நலமடுளைந்துரைந்தல் (சா)

கானவண்டானக் களிற்றைவர்க்காகக் கழுவிற்றக்கு மானவண்டானது கானுததாமலை யானுஞ்செவ்வி ஞானவண்டானத் துறைவோனும்வாவியி ஞாத்கொத்து மீனவண்டானங் திரிமறைக்காட் உறைவித்தகனே.

(இ-ன்.) கானவண்டானக் களிற்று ஐவர்க்காக - காட்டிலே திரிகின்ற மிக்க மத்தினைச்சொரியும் யானைகளையுடைய பஞ்சபாண்டவர்களின் கிமித்தமாக, கழுவில்தங்கும் மான வண்டிஆனது கானுததாமலையானும் - நீரில்காட்டிய கழுமுளையிற் றங்கிய பெருமைபொருந்திய வண்டுவடிவ மான திருமாலாற் கானுதற்கரிய பாததாமலையை யுடையாரும், செவ்வி அண்ஞானதானத்து உறைவோனும் - அழகு பொருந்திய ஞானபூமியிலிருப்பவரும், வாவியில் நாடிக்கொத்தும் மீனவண்டானம் திரி-தடாகங்களிலே ஆராய்ந்து கொத்திக்கொள்ளு மீன்களையுடைய நாலைகள் திரியப்பெற்ற, மறைக்காட்டிறை வித்தகன் ஏ - திருமறைக்காட்டி வெழுந்தருளிய பெரியோர்—(எ-று.) “மீன்” என்பது மீன் என்னும் பெயரடியாகப்பிற்கு குறிப்புப்பெயரைச்சும், மகர வீறு கெட்ட மீனம் எனினுமாம். (சக)

வித்தந்தியாக முதவாவுவோபர்க்கு வீணிற்சொற்பாட்டைத்தந்தியாக பதியென்பரான்முத லாம்பிள்ளையை மைத்தந்தியாகப் பெறுமறைக்காடர் வயங்குருண்மைச் சித்தந்தியாகத் தியாகலாப்பாடிலர் தீங்கறவே.

(இ-ன்.) வித்தம்தியாகம் உதவாவுவோபர்க்கு - திரவி யத்தைப் (புகழும் புண்ணியமும் அடையுமாறு) கொடாநல் வோபிகள் பொருட்டி, வீணிற் சொற்பாட்டைத் தக்குயாக

பதி என்பர்ஆல்-யாதொரு பயனுமின்றிப் புகழ்ச்சிக்கவிபாடு அவர்களை நாறு யாகங்களைச் செய்த தேவேந்திரனேயென்று கொண்டாடுவர், முதலாம்பிள்ளையை மைத்தந்தியாகப் பெறு மறைக்காடர்-முதற்பிள்ளையாகிய விளாயகளாத் கரிய யாளை முகம் உடையவராகப் பெற்ற திருமறைக்காடரும், வழங்கும் உண்மைச்சித்து - விளங்குகின்ற மேய்ம்மையான சித்துவடி. வமா யுள்ளாரும், அந்திலுகத் தியாகளாத்தீங்கு அறப்பாடு லர் ஏ - செக்கர் வானத்தையொத்த சிவநத திருமேனியையுடைய தியாகராஜருமாகிய சிவபெருமானைத் தமதுபாவங்கள் கெடப் பாடுதலைச் செய்யார்—(எ-று.) இவர் ஊழிருந்தபடி என்னை? என்பது எஞ்சிவின்றது ஆல் ஏ அசைகள். (நுட)

தீங்கரும்பாரஞ் சொரிவயல்வேதத் திருவனத்துக்
கோங்கரும்பார மணிமுலைச்சாமளக் கோமளப்பெண்
பாங்கரும்பாரண சூலாயுதாவிப் பதிவச்சுமை
தாங்கரும்பார மினிப்பிறவாமுத்தி தந்தருளே.

(இ-ன்.) தீம்கரும்பு ஆரம்சொரிவயல் திருவேதவனத் து - இனியகரும்புகள் முத்தினைச் சொரியும் கழனிகள்குழந்த அழகிய திருமறைக்காட்டினிடத்தே, கோங்குதீரும்பு ஆரம ஸிமுலைச் சாமளக்கோமளப் பெண்பாங்கரும்பா - கோங்கரும்புபோன்ற சந்தனமணிந்த முகீஸினையும் பசிய சிறத்தி னையுமடைய அழகிய உமாதேவியாளைப் பாகத்திலுடைய மஹாதேவரே, ரணகுல ஆயுதா - யுதததில் வெற்றிபெறும் சூலாயுதத்தையுடையவரே, இப்படிவச் சுமைதாங்கரும்பாரம் - இவ்வடவமாகிய சுமைபொறுத்தற்கரிய பாரமாயிருக்கின்றது ஆதலால், பிறவாமுத்தி இனித்தந்தருள் ஏ - பிறவாத கீடுபேற்றை இனிஸீர் தந்தருளுகீராக—(எ-று.) தீங்கரும்பாரஞ் செறியெனப்பாடமாயின் இனிய கரும்பிறபொருங்கிய சாறுகிறைந்த எனப் பொருள்கொள்க.

(நுக)

தந்தம்படைத்த கனிமென்றுநாக்கத் தனிபுரங்து
துந்தம்படைத்தலை வேல்விழிக்கண்ணைய கோக்கியதா

ஊங்கம்படைத்தலீச் சால்வழியூர்க்குடி நான்மறைசை யின்தம்படைத்த சடையான்வெற்பாடவ ரெண்சிங்கமே.

(இ-ன்.) தங்கம்படைத்தகளிறு ஒன்று தாக்கத்தனிபுர ந்து - கொம்பினையுடைய யானை ஒன்று எதிர்க்க (அதனைக்கொன்று)காத்து, தும்தம்தலீவேற் படைவிழிக்கண்ணிய நோக்கி யதுஆல் - உங்கள் தலைமையாகிய வேற்படைபோலுங் கண் ஸ்னையுடைய பெண்ணை நோக்குற்றது, நந்து அம்படைச் சால் வழித்தலை ஊர்க்குடிம் நான்மறைசை - சங்குகள்அழகிய படைச்சாலின்வழியிலே ஊரப்பெற்ற திருமறைக்காட்டி லே வீற்றிருக்கின்ற, இந்து அம்பு அடைத்த சடையார் வெற்று ஆடவர் எண்சிங்கமே - சந்திரனையும் கங்கையையும் தரித்து ஸ்ளா சடையினையுடைய சிவபிரானது மலைக்கண் ஆண்மை யையுடையோர் மதிக்குநதலைவராகிய சிங்கம்—(எ-று.) சிங்கம் நோக்குற்றது எனக் கூட்டுக. இஃது பாங்கியறத்தொடு நிற்றல்.

(நி-ஒ)

சிங்கமுருக்குவன் ரெண்காலனுவியைச் செப்பிலிப்பேர் கங்கமுருக்குர னுய்விருந்துண்ணைக் கனத்திடுமென் னங்கமுருக்கும் பினியங்குமிங்கு மலையவைத்தாய பங்கமுருக்கிதழ் சேர்மறைக்காட்டுறை பண்ணவனே.

(இ-ன்.) தென்காலன் செப்பில் இப்பேர்சிங்க ஆலியை முருக்குவன் - தென்றிசைக்குரிய இயமன் சொல்லுமிடத்து இந்த (எனது) பெயருங்கெடும்வண்ணம் (முடிலில்) உயிரி ஜைக்கொண்டுபோய் வருத்துவன், கங்கம் உருக்குரல் நாய் விருந்துண்ணைக் கனத்திடும் என் அங்கம் பினி உருக்கும்-பருந்துகளும் கோபத்தோடு குரைக்கும் நாயகளும் விருந்தாகத் தின்னும்படி பருத்திருக்கும் எனது சரீரத்தை (இப்போது) வியாதிகளுக்கி வருத்தும், அங்கும் இங்கும் அலையவைத் தாய் - இவ்வகையாக இம்மையினும் மறுமையினும் எண்ணை வருத்தமுற்றலையும் வண்ணம் செய்தீர், பங்கு அம்முருக்கி தழ் சேர்மறைக்காட்டுறை பண்ணவன்ன - பாதித்திருமேனி யில் அழகிய முருக்கமலரினையொத்த அதாத்தையுடைய

உமாதேவியர் பொருந்தப்பெற்ற திருமறைக்காட்டி லெமுந்தருளியிருக்கும் மதுாக்ஷவரோ—(எ-று.) இனி யித்துயரினை யொழித்தருள்கிராக என்பது எஞ்சிகின்றது. முருக்கிதழ் அண்மொழித்தொகை. செப்பிலின் னேயென்பதும்பாடம்,

பண்ணமுதலையின் சொல்லிபங்காளன் பகைவிடப்வான் கண்ணமுதலையி னேமியையேவிய கண்ணனுயி ருண்ணமுதலையின் ரேஞ்மறைக்காட்டினை யுண்டென்பதே யென்னமுதலையின் கானிடைப்பூவி வினிசெஞ்சமே.

(இ-ள்) பண் அமுத அகில இன்சொல்லிபங்காளன் - இராகத்தினையும் அமிர்தத்தினையும் வென்ற இனிய மொழியினையடைய உமாதேவியாலைப் பாதித்திருமேனியிலுடையாரும், பகைவிடம் வங்கண்ணமுதலையின் நேமியை ஏவி. கண்ணனுயிர் உண்ணமுதல் ஜயின்ரேஞ் - பகையாகிய விடமானது கொடியமுதலையின்பேரில் சக்கரத்தைவிடுத்த திருமாலுயிரை யுண்ணுதற்குமுன் னே அதனை யுண்டருளியவருமாகிய, ஏறைக்காட்டினை - திருமறைக்காட்டிறைவரா, செஞ்சமே இனி ஐயின்கானிடைப்பூவிலுண்டு என்பதே முதல் எண்ணம் - மனமே இனி கோழைக்காட்டி னிடையேயுள்ள முதலு இதையகமலத்தில் துணையாயுள்ளார் எனத்துணைதலே மேலாகிய எண்ணமாம்—(எ-று.) முதலையின் கானிடைப்பூவில் என்பதற்கு செங்கிணைக்காட்டினிடத்துள்ள மலர்போகும் பயனற்றவென்மனத்திற் குவழையாக்குவாரு மூளர். “கோழைக்காட்டிதான் பூப்போன்ற மனமே” யெனப் பொருள் கறுவோர் உணா உவழம் இல்பொருளாய யாதோ ஸியைபுங் குறித்து சிற்றவின்மையாற்போவியுராயாமென்க. ஐயின்ரேஞ் மொழிமுதற்போலி.

(இ-ஶ)

நெஞ்சத்திருக்கு மதிசையம்பூத விலயமுநி
“ஞ்சத்திருக்கு மரிசேருங்கண்ணனென்ன கண்ணனுநி
வஞ்சத்திருக்கு மலமாயைசீங்கிய மாதவத்தோர்
தஞ்சத்திருக்கு வளத்துறைகாரன தற்பரனே.

(இ-ன.) வெஞ்சத்து இருக்கும் மதிகி - மணத்தின்னண் உள்ள அறிவும் நீரே, ஜம்பூத்திலயமும் நீ - பஞ்சபூதங்களுக் குறிருப்பிடமும் நீரே, கஞ்சத்திருக் குமரிசேரும் கண்ணன் (நி) - தாமஸ்மலரிலிருக்கும் இலக்குமியாகிய மாது சேரப் பெற்ற திருமாலும் நீரே, என்கண்ணனும் நி - எட்டுக்கண் ணினீயுடைய பிரமஜும் நீரே, வஞ்சத்திருக்கு மலம்மாயை நிங்கிய மாதவத்தோர் - வஞ்சகமாகிய குடிலத்தினீயுடைய ஆணவரும் மாயையும் (கண்மழும்) ஆகியமலங்கள் நீங்கப் பெற்ற பெரியதவத்தினீயுடையார்க்கு, தஞ்சத்து இருக்குவன் த்துறை காரணதற்பரனே - புகவிடமாயுள்ள திருமறைக்காட்டி வெழுந்தருளியிருக்கின்ற நிமித்த காரணராகிய பசுபதி யே—(எ-று.)

(இடு)

தற்கோலமென்ற கனிவாயைவேட்டுத் தயங்குமணைப் பொற்கோலமென் றதியேன்காண்குவன்புவி புக்கிடந்த முற்கோலமென்றவி சம்புயன்போகி முதலமரர் நிற்கோலமென்ற பொழுதாலமுண்ட நிருமலனே.

(இ-ன.) தற்கோலம்பிமென்ற கனிவாயைவேட்டு - தக் கோலமுதலிய வாசகீஸப்பொருளை (ப்பாகடையோடு) உண ஜூங் கொவ்வைக்கனிபோலும் வாயினீயுடைய உமாதேவியா காத் திருக்கல்யாணங்கெய்து, தயங்கும் பொன்மணக்கோ வம் அடியேன் காண்குவன் என்று - விளங்குகின்ற உமது அழகிய திருமணக்கோலத்தை அடியேன் தரிசிப்பது எப் பேரது?!, முன்புவி புக்குஇடந்த கோலம்மென்தவிச அம்பு யன்போகி முதல்அமரர் - முன்னே பூமியிற்புகுங்கு அதளைப் பிளங்கவராக வடிவமாகிய திருமாலும் மெல்லிய தவிசாகிய தாமஸ்மலரிலிருக்கும் பிரமஜும் இந்திரனுமதலிய தேவர் கள், நிற்குலவும் என்றபொழுது ஆலம்மண்ட நிருமலனே - உமக்கு நாங்களைடக்கலம் என்று முறையிட்டகாலத்து (அவர்க் குனியிராக்காக்கும்பொருட்டு) கஞ்சினையுண் டருளியாகிரு மலரோ—(எ-று.)

(இடு)

சிருமலர்களை சேட்டவினிமாவத்தர் நீள்விசைற் பொருமலர்க்குச் சொயக்கிறோம் வேத புரிவணக்கோன் மருமலர்க்களை யன் ஞார்மஸூர்சோல் வருவர்வங்க ஞாருமலர்க்களை யாதொழியாய்மதி யாய்யனமே.

(இ-ன்.) சிருமலர் - மலங்களை ஒழுங்குதன்னார், அஞ்ச ஜீசேய் பணிமால்வத்தர் - அஞ்சஞ்சுதேவியின் புத்தரஞ்சிய அஜுமான் பணியப்பெற்ற திருமாலுக்குப் பிதாவானவர், நீள் விசயன் பொருமலர் - நெடிய அருச்சுண நேடு மல்யுத்தஞ்ச செய்தவர், அஞ்சம் கையங்தும் வேதபுரிவண மருமலர்க் கோல் அஞ்சகீன அன்னார் - இவரது அன்னங்கள் விரும்பும் திருமறைக்காட்டு மலையில் வாசனைபொருந்திய மலர்க்களை ஐந்தினையுடைய மன்மதனையொத்த தலைவர், சொல்லாறுவருவர் வன்கண்ணரும் அலர் - தமதுசொல் வேறுபடார் விரைவில் வருவர் அருளில்லாதாருமல்லர், அஞ்சல்மனம் கையாதொழியாய் மதியாய் ஏ - பயப்படாதே மனம்வருந்தாதொழிவையாக மதியினையுடையவனே—(எ-று.) இஃது வாய்மை கூறிவருத்தந்தணித்தல். (நுள)

மனக்காக்கைகளுவர் தமிழ்க்குயில்வர்ஜியை வைத்ததுமை யுனக்காக்கைவனுச் வினையேன்புன்னுவி துரைத்தமிழ் [சங் சினக்காக்கைவாயி ஹறுங்குரத்திசூல்லாக்குஞ் சேணமுகிற் தனக்காக்கைக்கீட்டு மறைக்காட்டில்வாழ் சிவசம்பரவே.

(இ-ன்.) மனக்காத்துற மூவரதயிழ்க்குயில் வாணியை வைத்ததுமை உனக்கு மனத்தாவலுடைய மூவரது தேவாரத் தமிழாகிய குயிலினதுடுதூரியை மேற்றருளிய உமது திருச்செவிக்கு, வஞ்ச ஆக்கைவினையேன் புலாவில் உரைத்தமிழ் - பொய்ம்மையாகியாதாக்கலுதிதங்குரிய திவினையை யுடைய யான்புல்லிடு நிலின்கூற்றுத்தியூப்பாட்டு, சினக்காக்கைவாயின் உறங்குற்கிளாக்குஞ்சு, தேவபழங்கள் காக்குட வாயிற் பிறக்கும் பூஞ்சிக்காவினா, தேவாஞ்சியினையுடைய சொக்கியொக்கும், திருவ்வூதியாத்துத்தாஞ்சுடிடும் மதங்காட்டில்வாழ், திருத்தாக்கினே - திருப்புதினங்கள் மே

கங்களினிடத்துச் சந்தனச்சோலைகள் கிளோக்ளாக்ஜியலைக்காண்;
நிட்டுகின்ற திருமாறைக்காட்டி வெழுந்தருளிய விவெபருமா
னே, சம்புவே, சங்காரகருத்தரே—(எ-று.) (இ-க)

சம்பாதியந்தச் சடாயுவும்போற்றுங் தலைவன்புரம்
வெழ்பாதியந்த மிலாமறைக்காடன் விளாக்குழல்சேர்
செம்பாதியந்தன் சமயமல்லாது திரிசெஞ்சமே
சம்பாதியந்தகர் பொல்லாச்சமயங்க ணன்றெனவே.

(இ-ள்.) சம்பாதிஷந்தச் சடாயுவும்போற்றுங் தலைவன் -
சம்பாதியும் அழகியசடாயுவுமாகிய புள்ளரசர்களால் வழி,
டப்பெற்ற தலைவர், புரம்வெமபு ஆதிகரந்தம் இலாமறைக்கா
டன் - திரிபுரத்தை ஏரித்த முதலும் ஈறும் இல்லாத திரு
மாறைக்காட்டுடையுடையார், விளாக்குழல் சேர்செம்பாதி-வாச
னெபொருங்கிய கூந்தலையுடைய உமாதேவியார்பொருங்கிய
செய்வியபாதித் திருமேனியையுடையார், அபாதன் சமயம் அவ்
லாது - இவரது அழகிய தண்ணீய சைவசமயத்தையன்றி
திரிசெஞ்சமே அந்தகர் பொல்லாச்சமயங்கள் உன்றென
ஏப்பாதி - மாறுபட்டுழுதும் மனமே அறிவிலாக்குருடர்கள்
ஷக்கொள்ளும் (மற்றத்) தீயசமயங்களை உன்றென எம்ப
தொழி—(எ-று.) வரைக்குழல் அன்மொழித்தொகை. அந்
என்பதைப் பண்டறிச்டாக்கினுமாம். (இ-க)

உன்றென்புலகமாங் திலவாயோன்றுமே உவையாயினு ஞ்சிர்
நின்றென்புலவுக்கை யாக்கைதுஞ்சமுன் ணீன்பொதியக்
குல ரென்புலவர்முன் ஞோர்கவியாயினுங் குறியதால்
வன்றென்புலவினைத் தாக்கிமீவேத வளத்தனையே.

(இ-ள்.) என்புலம் ஸுக்திலவாய் ஒன்றுமே உவையாயினு
ஞும் ணீந்து - ணைது ஸுந்து இங்கிரியங்களுள் வாக்கு ஒன்று
மே குற்றமுள்ளதாயினும் கல்லதாம் (ஏணனில்), சீர் நின்று
எண்பு உலவு அறையாக்கை துஞ்சம்முன் - சிறப்பொழிந்து
எறும்பினையும் சூடும் உதிர்த்திவையுமுடைய எனது சரீரம்
ஒடுக்கைத்தாழ்வுள்ளே, சீர்பொதியங்குன்று என்புலவர்முன்-

‘என்ட பொதியமணியோடொத்தங்ரென்றும் புலவர்களுக்கு முன்னே, ஓர் கவியாயிலும்கூறியது ஆல - ஒர்செய்யளாயி அம் பாடுக்கிறதனினைப்பெற்றது, வால் தென்டுலவளைத்தாக்கிய வேதவனத்தனையே - வலிப் தென்றிசைக்கிறவனுகிய இயமைனையுதைத்த திருமஸ்ரங்காட்டி வெளமுந்தருளிய சிவபெரு மானுக்கு-(எ-று) சிவபெருமானுக்கு ஓர் கவியாயிலும் எனக்கூட்டுச் சுவையாயிலும் என்பதற்குச் சான்ஸ்ரேர்கவிபேர என்றிக் குற்றமுன்னதாயிருப்பினுமெனப் பொருள்கொண்டு கவியொடு முழுப்பினுமாம். ஆல் அசை. வேதவனத்தனை வேற்றுமைமயக்கம். (ஏ.ஏ.)

வனக்கோதை யேதுமறுகால் துவைத்துவன் டேன்பிழிந்த கனக்கோதை யேனளித்தீர் சரும்பாட்டிய கட்டிநல்கா தெனக்கோதை வாரித்திருவே மதிமலி யின்றமிழ்விற் பணக்கோதை பால்விதீதான் மறைக்காடன் பணிவரைக்கே,

(இ-ள்.) வனக்கோதை ஏயும் அறுகால் துவைத்துவன் தேன்பிழிகத - அழகியமூலையிற்பொருங்கும் வணடுகள் காலாற்றுவைத்து வளவியப்பேனைப்பிழிந்துகொள்ள ப்பெற்ற, கனக்கோதை - மேம்போலவிளங்கும் கூந்தலே, கரும்பாட்டிய கட்டிரல்காது எனக்கு என் அளித்தோ - சருமபை ஆலையில் ஆடிய இரசத்தினாலாய வெல்லக்கட்டியையொத்த மூலைகளை எனக்குக்கொடாது என் கொடுக்கின்றீர், ஒதைவாரித்திருவே - ஒலியினையடைய சமுத்திரத்திறபிராத இலக்கு மியையொப்பீர், மதிமலி இன்றமிழ் வற்பனக்கோதைபால் விடுத்தான் மறைக்காடன் பணிவரைக்கு ஏ - ‘மதிமலிபுரிசை’ என்றும் இனிய தமிழ்ப்பாசரத்தைக் கல்வியிறகிறங்க சேரமான்பெருமாளிடத்தே விதைதருளியவராகிய நிரும றைக்காட்டிசரது குளிர்ந்த மலையின்கண்ணே—(எ-று) திரு வே, மலையின்கண்ணே என் கொடுக்கின்றீர் எனக்கூட்டுக. கருப்புக்கட்டியைத்தாகது கோதைக்கிர்ந்தது அருளின்கை யென்பது குறிப்பு. இதுபுதுக்கட்டட். “இப்பட்டட அக்த்தமிழ் பறக்கமிழ்க்கிருத வியார்ஜோன்றியலாதே புறங்

காட்டவென்னப் புதிதொன்றுபடைத்துக்கூறுவர்” என்றும் புலவர் இப்புறங்காட்டற்றை பள்ளியிடத்தாடவின்பாற் படிதலும், மூலஸையந்தான் முதலிய பலவந்தாகியிலும் விக்கி ரமசோழக்கோவைமுதலிய பல கோவைகளிலும் பெரும்பாலும் வழக்கிவருதலும் ஆண்கேருர்கொள்கையும் ஆகிய இன்னேர்ன்னவற்றைச் சிறிதமுணர்ந்திலர்போலும். (கூ)

பனிச்சங்கிரணனி வேணியுந்தாங்குஞ்செம் பஞ்சினூட் னனிச்சங்கிரளன்னத் தாவியிற்சேக்குமஞ் சீறாற்பாற் றனிச்சங்கிரவி ஸடநதான்சிகா தளம்பொலிமே தினிச்சங்கிரவனா விஸ்லான் மறைசையிற் செந்துருவே.

(இ-ங்.) பனிச்சங்கிரன் அணிவேணியுந் தாங்கும் - மான்மழு சதுரப்புய முதலியனவுமன்றிக் குளிராந்த சங்கிரணைத் தரித்த சடையுந் தாங்கப்பெற்றுச் சாரூபம்பெறும், செமபஞ் சினூடன் அனிச்சம் திரள் அன்னத்தாவியில் சேக்கும் அம் சீறாற்பால் - செம்பஞ்சினூடனே அனிச்சமலரும், திரளாகிய அன்னத்தின்றாவியும் ஆகிய இவைகளை (மிதிப்பினும்) சிவக்கும் அழகிய சிறியபாதத்தையுடைய பரவையாரிடத்திலே, தனிச்சங்கு இரவில் நடந்தேன் - தனியே தாக இரவில் நடந்தேராகிய, மேதினி சிகரதளம்பொலி சங்கிரவைவில் லான் - பூமியிழுள்ள சிகரக்கூட்டங்கள் விளங்குகின்ற பொன்மலையை வில்லாகக்கொண்டருளிய சிவபிரானது, மறைசையில் செந்து உரு ஏ - திருமறைக்காட்டில் செந்துக்களாய உருவுடையனவும்—(எ-று) செந்துருவும் தாங்கும் எனக் கூட்டுக. வேணியும் என்பதிலுள்ள எச்சவும்மையால், மான் மழு சதுரப்புயமுதலியனவும் அன்றி என்பது பெறப்படுமாறுணாக. செந்துருவும் என்பதில் உம்மைவிகாரததாற்றிருக்குது. (கூ)

உருப்பவனுகள் வரம்த்தேநாயிந்பினாக் குள்ளுடைந்தேன் கருப்பவளாச நடிமணிகண்ணிலைக் கான்மறைசை வெருப்பவனுகள் காதியாதேகிக் கீஸ்பதுமத் திருப்பூனுளப் பாற்காட்டல்லன்மணிக் தேத்திறையே.

(இ-ன்.) உருப்பவாசன வாய்த்தேவையிற் பின்னால் உள் உடைங்கேன் - கோபத்தையுடைய காற்றையுள்ளும் பாம்பினவாய்ப்பட்ட ஓணோபோல் வியாதியிற் சிருஞ்சும் நாம் வருந்தினேன், கருப்பவம்நாச மன்னக்கன்னிலைத்தி மறை வைக்கான் - கருவினையுடையும் பிறவினையுடைய போக்குவரை மனி கர்ன்னிலைக்குத்திர்ச்சதமபோருங்கிய திருமறைக்காட்டில்லூங் தருளிய, கீருப்பவனு - ரெருப்பினையுடைய சுடலைக்கண் நழுங்கின்றாரே, சனகாதியர் தேசிக அருளகர் முதலிய முனிவருக்குருவிய குருமாத்தியே, நீன் ஒசுவைப்பதுமத்து இருப்பவன் பாற்றடலான் பலனிந்து ஏத் து இறையே - நீண்டதா வினினையுடைய ஆசனாமாகிய பதுமமஸரில் இருக்கின்ற பிரயாமும் பாற்றடலையுடையவனுகிய திருமாலூம் வணங்கித்துதிக்கப்பெற்ற சியபெருமானே—(எ-று) உருப்ப, குறிப்புப் பெயரேங்கம். (காகு)

ஏத்திரப்பாண்டி யெனவையமேற்கு மிழைவன் இக் கோத்திரப்பாண்டிய ஞகிமண்ணுண்டவன் ஓலந்தரைக் காத்திரப்பாண்டி நன் மறைக்காடனைமலக் காயமென்றுஞ் சூத்திரப்பாண்டி விறுமிறுங்கானுங் தொழுமுன்னமே.

(இ-ன்) இரப்புஅண்டியென ஜைம்சர்கும் ஏத்துஇறைவன்-இரத்தல்செய்யும் ஆண்டியாகப் பிச்சைகொண்டருளிய யாவருந்துதிக்கப்பெற்ற கடவுள், மதிக்கோத்திரப்பாண்டியன் ஆகிமண்ணுண்டவன்-சாதிரவமிசததிற்குரிய பாண்டியனுகத திருவ்யருக்கொண்டு பூமியைப் பரிபாவிசதவா, கோலந்தரைக் காத்திரப்பாண்டில் மறைக்காடனை-அழகிய வெண்மையான பெரியஇடபவாகனத்தையுடைய திருமறைக்காட்டில் எழுங்கருளியிருக்கின்ற இச்சிவபெருமானை, மலக்காயம் என்ன ஆம் சூத்திரப்பாண்டில் இறும்திறும்முன்னமே தொழுங்கானும்-மலத்தால் சிரமப்பெற்ற இச்சரிரமாகிய சூத்திரச்சுக்கடமானது விளாவில் இற்றவிழும் ஆதால் அவ்வாறு விழுவதற்குமுன்னமே வணக்குமின்—(எ-று) அடிக்குவிளாவு குறித்துநின்றது கானும் அதை. (காகு)

முனீசு நூல்லரிசீக்கு யின்கூட்டநாங்கர் முதியவள்ளை
ஏனோன்விரீரியன் மரமறைக்காடர் நயங்கொள்பச்சை
மினி ஆசிலரில் வணக்காவேண்டும் விழிசதப்பத்
தெனீசு நூல்லரி ப்ளைத்தான்வாயு மினமப்பினவே.

(இ-எ) முன் நாவலார் இசையும் கூடற்சங்கர்-ழூர்ஜுத்தி
லே புலவர்கள்கூடிய மதுரை முச்சங்கத்திலும் தாழுமொரு
புலவராய் வீற்றிருந்தவர், முதியவள்ளை நல்நாவலார்-பழை
ய வெள்ளையாகிய சிறந்த நாவல்விருட்சத்தினழயில் எழுங்
தடி விடகா, இயல்மா மறைக்காடர்-அழகிய பெருமைபெ
ரு : சிப திருமறைக்காடர், மயக்கொள்பச்சை மின் ஆவலார்-
அ, ..பொரூரைய பசுமைகாகிய மின்னற்கொடியை ஒத்த
உ பூட்டி பூட்டதே விருப்பத்தினையுடையார், இவரூக்க
ஈ அலை ம் விழிவலாரின் தப்பத்து என்னுப்படைத்தான-
ஞி நாதிருக்கோலத்தைத் தரிசனம்பண்ணுகிறதற்கு வேண
பூ-ண்டன் ('இரண்டுமையாத்தனத்') தேவேநதிரன் ஆயிரமா
கட்டிப்பறான், அவையும் இமைப்பில் ஏ-அக்கணகளும் (பார்த்
த நூயாலையால்) இமையாதிருக்கின்றன—(எ-ஒ) இயல்
எஸ்ரஞ்சு இயற்றமிழ் வழங்கும் எனினும் போருந்தும்.

இயாயாதவம்பகர் சூழ்மறைக்கானத் திறைவகாக்கைச்
சுமையாதலம்பகவுன் செயச்சென்னி துளக்கரணே
கடையாதவயபகல் வீசியவாரிதிக் காசினியோ
ருமையாதவம்பகர் ரார்வேடனைச்சிலையுண்டதற்கே,

(இ-எ) இமையாதஅம்பகர் சூழ்மறைக்கானத்து இறை
அ-இளையா நாட்டமுடையவர்களாகிய தேவர்கள்குழுங் திரு
குமறைக்காட்டுக்கரே, கங்கச் சுனமயா-கங்கையைத் தாங்
ஞ்சிக்கரவரே, பகவன் தவஞ்சியக்கென்னி துளக்கு அர
ணே-பிரமண் தவஞ்செய்ய (கஜித்து) சிரக்கம்பம் செய்தது
வியவரோ, பகல் ஆதவும் வீசியவாரிதிக் கணமக்காசினோன்-
ஆரியன் ஓசையிலைத்துக்கூறுதலைத்துப்போது சூழப்பேற்ற பொ
குறையின்பேரைய பூரியித்துவிடோ, ராட்டு சூதான்போது
திற்கு உமையாது அவம்பகரோயிடுத்துப்பால்கள்கூடிய

ஞர் எச்சிலைநிச் உண்டதற்கு உண்மை என்னாகுற்றஞ் தொல் லார்கள்.—(எ-று) உணமெயன்பது ஒருங்கமயிற் பண்மை. காசி னியோருங்கம என்றதற்குக் காசினியோரும் ஜூயனே எனப் பொருள்கூறினுமாம். வீசிய காலவழுவுவழுமைதி. பொறுமையா கிய வெயில் பகவில் வீசப்படுகின்ற கடலாற்குழப்பட்ட சிலங்கத்தோர் எனப் பொருள்கூறில், பொறுமையுயிர்களுக் கேயன்றி வெயிற்கிண்மையானும் பொருட்சிறப்பிண்மையா ரும் அவ்வுரை பொருந்தாமையுணர்க. (கக)

உண்டலத் தானையன் பிள்ளவந்தவண்டின முதுந்தமூர்யக்* கொண்டலத்தானைய னஞ்சுடர்மூன்றையுங் கெண்டமுத மங்கலத்தானையன் கொண்டாடும்வேத வனத்தன்சிறு கண்டலத்தானையன் நீருரிவாங்குங் கருகீனங்கே.

(இ-ள்) உண்டு-உளதாம், அலம்தானையன்பிள்ளவந்தவண்டி எனம் ஊதும்தமூர்யக் கொண்டலத்தான்-கலப்பமப்படையினையுடைய பலராமனுக்குப்பின் அவதரித்த உண்டுக்கூட்டங்கள் ஒவிக்கின்ற துளவமாலையைக் தரித்த திருமாலுக்கு மைத்துனா என்னும் முறையினையுடையாரும், சுடர்மூன் றையும் நயனம்கொண்ட முகமண்டலத்தான்-சோமாகுரியாக்கினி என்னும் முச்சுடர்களையும் (மூன்று) கண்களாகக்கொண்டருளிய திருமுகமண்டலத்தினையுடையாரும், அயன்கொண்டாடும் வேதவுவத்தன்-பிரமனுற் புகழப்பெறும் திருமரைக்காடரும், சிறுகண்டலத்து ஆஜைங்கருரி அன்றுவாங்கும் கருகீன ஏந்கு ஏ-சிநிய கண்ணினையுடைய யானையைரித்த தோலினை (பபோர்வையாகக்) கொண்டவருமாகிய சிவபெருமானது கருகீனனக்கு—(எ-று) எனக்கு உளதாம் எனக்கூட்டுக; இது பூட்டுவிந்தபொருள்கோள் கையைக்கைத்தலம் என்றாற்போலக் கண்ணைக் கண்டலம் என்றார். வாங்கும் என்னும் பெய்சொச்சம் வாங்குவேன் எனப்பெயராய்நின்றது: பெண் ஜோல் செய்தொழுகு மாண்ணமயில் என்னுங்கிருக்குற்றளில் ஒழுகுவோது ஆண்ணம் என்றாந்தபோல். ஆஜையிருக்காக்கும் கருகீனன்பதற்கு கண்ணவீலிருத்த தோலிவிகாங்கு கிருக்க என்பது உரையாக்கமயர்மாறுணர்க. (ஈ-உ)

எற்பதங்கள்று வளர்சோமனங்கி யிவர்செய்கையாய் நிறபதங்கள்று திருமறைக்காட ஸ்ரைவைகுந்த ஏற்கங்கள்று நிளாமேய்தவற்கரு ஆதன்பெண்பாற் சிற்பதங்கள்று மெனசசென்றதன் செயல்வண்ணமே.

(இ-ன்) எல் பதங்கள் து வளர்சோமன் அங்கி இவர்செய்கையாய் அங்கு நிற்பதன்று - ஒளியானது குரியலும் தூய்கை மிகச் சாதிரதும் அக்கினியும் அகிய முச்சஸ்டர்களுது செயலாய் (அவைகளால் விளக்கமுறும்) உலகத்தில் நிற்பதன்று, திருமறைக்காடன்-திருமறைக்காடரும், - இறை - இறைவரும், வளர்கூட நற்பதம் ஈன்று நிளாமேய்தவற்கு அருள்ளதன்று குண்டமாகிய ஒல்ல பதவியைக் கண்று வளையும் பசுக்களையும் மேய்தவற்குகிய திருமாதுக்குக் கொடுத்தருளிய முதல்லரும், பெண்பால் சிற்பதம் கண்று மெனச் சென்றதுதன் செயல்வண்ணம் ஏ - பரவையாரிடத்து ஞானமே வழிவாயுள்ள திருவடிவருந்து மென்னும் வண்ணம் சென்ற தூதருமாகிய சிவபெருமானது செயல்வண்ணமாய் நிற்பதாம்—(எ-ற.) சிவபெருமானுடைய திருமெனிபினெளியே முச்சஸ்டர்களுக்கும் ஒளியினைத்தருதலால் உலகத்தில் ஒளி நிலைபெற்று நிற்பது அச்சிவபெருமான் செயலேயன்றி முச்சஸ்டர்கள் செயலன் ரென்பது கருதது: இதைத் “தேயமா ரொளிக ஸெல்லாஞ் சிவனுருத் தேசதென்னூர்” என்னுங் திருவாக்கானு முனர்ச, முதலாவது அடியில்து என்பது துள்ளக்குறுக்கினின்றது. எல் என்பதை எழுவாயாகக்கொள்ளாது முச்சஸ்டர்களுக்கு அடையாக்கின், இவர் செயகையாய் நிற்பதன்று, தாதன் செயல் வண்ணமாய் நிற்பது எனக்குறும் ஒருமைவினைகளுக்கு எழுவாயின்றி அவ்வளை வழுவாமாறு காணக்.

வண்ணவெண்கண்ணன் மாயானுறைமறைக்காட்டிறைவர் தின்னவெண்கண்ணன் மதமாத்திரியுஞ் சிவம்பகம்ஷூ வுண்ணவெண்கண்ண ஜ்ஜீயேசிதம்ப்ரம்யர்ச்ருதிப் பண்ணவெண்கண்ணன் மஜீயேமுகங்ப பைச்தொழிக்கே.

(இ-எ.) வண்ணவென்கள்நால் மகாயான் உறை மறைக்காட்டி இறைவர் - அழிய வெண்மையான தேனையுடைய ரல்ல தாமரைமலரில் சிகிக்குஞ் கலீமகள் உறையப்பெற்ற திருமறைக்காட்டுச்சரது, இன்னை என்கு அன்னைன் மதமாத் திரியும் சிலம்பு அகம் - வலியுரையகளும் பெருமையிற்கிறத் தமதயானைகளும் சுஞ்சரிக்கப்பட்ட மலை இடமாம், பூ உண்ணை என்கள்னை அனையே நிதம்பம் - பூமியை உண்ணை என்க ஜூங் திருமாலினது சயனமாகிய அரவுமே அல்குலாம், உயர் பண்ணை சுருதி என்கண்ணன்மனையே முகமந்தை பைந்தொடி.க்கு ஏ - உயர்ந்த பண்ணையுடைய வேதத்தையுணர்க்க பிராங் எது மனையாகிய தாமரைமலரே முகம் ஆம், நண்பனே, பசிய வணையலையுடையானுக்கு—(எ-று.) இவ்விடத்திலியற்றென்றால்.

(குக)

தொடிப்பாணிசித்தினா யாகாளைன்காதிற் துளைக்குமட்டோ
நொடிப்பாணிசித்தில் தென்னும்விழுமெழு நோமிப்பிவாஸ்
வெடிப்பாணிசித்தில் மையோசுடுமென்னும் வேதவன
மூடிப்பாணிசித்தியப் பெம்மான்பவனி முறையிற்கண்டே.

(இ-எ.) தொடிப்பாணி சித்தினா ஆகாள் - யளையலைத் தரித்த சையினையுடைய நமது பெண் துயிலகொள்ளாள், என் காதின் துளைக்குமட்டோ நொடிப்பாண் இளைத்தில் து என்னும் - என் செவித்துளைக்குமாத்திரமோ பாடுகின்ற இசை இளைக்கவில்லை என்பன், விழும் - விழுவன், எழும் - எழுவன், கோம் - துன்பமுறுவன், இப்பிவாய் வெடிப்பாணி சித்திலம் ஜேயோ சுடுமெழும் - சிப்பிவாய் பிளந்துமிழ்ந்த ஆணிமுத்தும் ஜேயோ என்னைச் சுடுகின்ற தென்பன், வேதவனமுடிபாணி சித்தியப் பெம்மான்பவனி முறையிற்கண்டே ஏ - திருமறைக்காட்டி லெழுங்கருளியா முடியிற் ககலக்கயைத் தரித்த சித்தியராகிய சிவபிரானது திருவுலாவுவச் செங்கே தரிசித்து (மயங்கி)—(எ-று.) என் காதிற்துளைக்குமளவோ அதனினும் விஞ்சியதெனக்கூறும் உணா, சித்தினாயாகாகும் எழுதன் முதல்

யன செவிச்சுவிடயமல்லவாதளானும் அவன் கேட்டலே யன்றிப் பார்க்குமானின் அல்லதோன்பதுபெறப்படுதலா னும் பொருக்தாமையுணர்க. இது தலைவிவருத்தம் தாய்காத் ததி. (எ0)

உண்டங்குத்த விராமாலைவெதன் கழிந்ததலை முண்டங்குத்த மிசைக்கிளிம்வானின் முளைத்தபிறைத் துண்டங்குத்த நுதலிமையாசலத் தய்யபச்சைப் பெண்டங்குத்தது பார்மறைக்காட்டுறை பேரொனிக்கே.

(இ-ன்.) சண்டம் கடித்தவிரா - கண்டத்தினிடத்தே ஆ ராகலவிடம் நீங்காது, மாலை வேதன் கழிந்ததலை முண்டங்கள்-தரித்துக்கொள்ளும் மாலையோ பிரமனது உடலினின்று கழிந்ததலைகளாம், வானில்முளைத்த துத்தம் இசைக்கிளிம் பிறைத்துண்டம் குத்ததுநல் - ஆகாயதகிலே தோன்று கிண்ற பால்பேறும் வெண்மைநிறமுடைய பிறைச்சங்கி ரானையொத்த புருவத்தினையுடைய, இமய அசலத்துய்ய பச்சைப்பெணை அங்கு அதித்தது - இமயம்கூயிற்பிறந்த சிறநத பசியங்கிறமுள்ள பார்வதியாராகிய பெண் மளையாளராசப் பொருங்கிற்று, மறைக்காட்டு உறைபேர் ஒளிக்கு ஏ - திருமறைக காட்டுலமூந்தருனிய பெரியசோதி வாடிவாயுள்ள சிவபிரா முக்கு, பார் - இச்சிருக்கோலத்தைத் தரிசிப்பாயாக— (எ-ஆ) துத்தம் இசைக்கிளிம் வானின் என்பதற்குத் துத்தமபோலகீல சிறம்பொருங்கிய வானின் எனினுமாம். தலைமுண்டம் ஒரு பொருட்பஸ் மொழி. அங்கு ஏ அசைகள். (எக)

ஒளியானிறையுங் திவாகரக்கண்ண னுலகத்துயி
ரளியானிறையுங் தியம்புயன் வேதற் கருஞ்சிஸ்மய
வெளியானிறையுங்கி முங்கீர்மறைசையில் வெற்பளங்கே
தெளியானிறையுங் திகைத்தக்கிரேன்வந்து சேருவனே.

(இ-ன்) ஒளியால்நிறையுங் திவாகரக்கண்ணங்கேளியி னுலே சிறையப்பெற்ற சூரியனுகிய கண்ணினையுடையார்,
உலகத்துஉயிர் அளிஜூன் இறைஉங்கி அந்புயன் வேதற்கு-உல

கத்துயிர்களை காக்கின்ற பசுக்கனுச்சுத் தலைவனும் நாயிக்கை வத்தையுடையவனுமாகிய திருமாலுக்கும் பிரமாணுச்சும், அருஞ்சின் மயவெளியான்-காண்டற்கிய சிதாகாச வழவிலீடு கடையார், இக்ரைந்தி முந்தீர்மறைஷையில் வெற்புஅணங்கே- (இவரது² பெரும்பொருநநிய சுழிகளையுடைய சமூத்திரங்கும் சூழ்ந்த திருமறைக்காட்டினது மலையில்வசிக்கும் செபணை, யான்இறையும் திகைத்துஅங்கு இரேன்வந்து சேருவன்தெளியான் சற்றும்மயங்கி அவ்விடத்துத் தாமதித்தி ரேன் (விளாவிலிங்கு) வந்துசேருவேன் இதனை தெளிவாயாக—(எ-று) இது பரிவணர்ந்த தலைவியைத்தேற்றல் (எக)

சேருவரிக்கடையாளமிலாலுருச் சித்தசர்போல்
லாருவரிக்கடை யேறிற்பராலனஸ் கேசெழும்தூங்
தாருவரிக்கடை பண்பாடுமவேதத் தலத்திறைமுந
கீருவரிக்கடை வெங்காளபோசன ணீண்மலைக்கே.

(இ-ன்) இக்குஅடையாளம் இலாகருச் சித்தசர்போல் சேருவர்-கருப்புவில்லின் அடையாளம்ஒழிந்த அழகிய மன மதனை ஒத்து (நஞ்சிறார்க்கண் வந்து) சேருவர், இக்கடையே கிற்பர் ஆல்தணக்கே உவாஅர்-இந்த ரமதுகடைத்தலையிள் (வருங்கி) நிற்பர் தெயவப்பெண்ணைனை யொப்பாப், அவர்யா³ செழும்தூங்தாருவரிக் கடைபண்பாடும் வேததலத்திறை - செழித்த சூமரங்களில் வளைடுகள் இகைபாடப்பெற்ற திருமறைக்காட்டில் எழுந்தருளியவரும், முந்தீர்உவரிக்கடை வெம்காளபோசனன் - முந்தீர்ஆகிய கடலிற்றேன்றிய விடத் தையண்டருளியவருமாகிய சிவப்ரானது, சீன்மலைக்கு ஏ-ஏண்ட மலையினிடத்தே (எ-று) இது குறைநயப்பித்தல். (எக) நீண்டவராக மலைமாங்கிலங்கண்டி நின்றநியா ஞுண்டவராக மலைகுணித்தான்மறை நற்பதியான் மாண்டவராக மலையாமல்லவப்பவன் வான்புகழை வேண்டவராக மலைக்குமுன்றேன்றும் வெறுந்தெளவுவயே.

(இ-ன்) நீண்டவராகம் அலைமாங்கிலம் கிண்டினின்று அறி ஆங்க-பெரிய வநாகமாகிய திருமான் சமூத்திரங்குழுந்த சூழி

யைப்பிளாந்துசென்றும் அரிதற்களிய திருவடியையுடையார், சாண்டவராக மலைகுளித்தான் - நாள்களையுடைய வில்லாக மேற்கூரையை வணோத்தவர், நல்மறைப்பதியான் - நன்றி திரு மறைக்காடென்னும் திருப்பதியையுடையார், மங்களவர்ஜி, கம் அலீயாமல்லவைப்பவன் - கமதுபதியில் இறந்தாரா (எழுவகைத் தோற்றமாகிய) டெல்களோடுகூடி வருத்தமுற்ற ஸீயாமல் (சாருபம்கந்து முச்சிக்கன்) வைப்பவர், வான்புக ஷழ வேண்ட - (இவரது) மேலாய்புதழை வேண்ட, கவீக்குமுன் தோன்றும் வெறுநதெள்ளவவரா - இலக்குமிக்கு முச்சிப்பந்தவறியலுதேவிவராது—(எ-ற) ச-ம் அடியில்வரா என்பது துவங்கிக்கு குறைந்துள்ளது. மாண்டவராக மலையாமல்லவைப்பவன் என்பதாகு மாட்சிமைப்பட்ட தவத்தாக எது காயத்தை அலீயாடல்லவைப்பவர் எனப் பொருள்கூறு வாருமூளர். மாயைமுதலிய மலங்களைழுத்து முததியைத் தந்தருளுமிறைவர்க்கு அம்மாயாகாரியமாகிய காயத்தை அலீயாமல்லவைப்பது கூடாமையின் அஃதாயன்மையா மாறனர்க.

(எச)

வெறுபத்திகிக்சயமில்லேளையாட்கொண்டு வீட்டில்லவைப்பா யுறுபத்தினிரப்பத்து மாமகன் ஓலை ஒம்பருங்கு மெறும்பத்தினிற்குங் கடைமுதலாவி யெலுவக்குமருள் பெறும்பத்தினிபங்க் ஞேயமறைக்காணப் பெருஞ்சுடரோ

(இ-ள்.) பத்தி நிச்சயம் இஸ் வெறுமையேளை-பத்தியும் உறுதியும் இல்லாத வறியேனே, ஆட்கொண்டு வீட்டில் ணவடபாய - அடியைகொண்டு முததிக்கண் வைத்தருளாம், பததினி றப்பது உறும் மாமகன்மால் அயன் உம்பருக்கம் - நாறு பெரிய டாக்டைசுசெய்த இக்கிரணக்கும், திருமாலுக்கும் பீரமனுக்கும் தேவர்களுக்கும், அத்திமுதல் ஏறும்புகளை நிறும் ஆவி எவைக்கும் அருள் - அத்திமுதல் ஏறும்பு ஏருகட்பொருங்கிய மற்றச் சீவுகோடிகளைற்றிற்கம் அருளுக்கின்ற, பத்தினிபெறும்பங்கனே - உமாதேவியாளாப்பெற்ற பாதித் திருமேனியையுடையவரே, மறைக்கானப்பெருஞ்சுடரோ-திரு

Geography

19. *Leucosia* *leucostoma* *leucostoma* *leucostoma* *leucostoma*

1996-03-26 10:00:00 1996-03-26 10:00:00

146. **கால்வாய் குடும்பத்திற்கு மேற்கொண்டு வருவதை நினைவுபடுத்தி வருவது முன்வது என்று சொல்லும் பார்த்து**

(தீ.ஏ.) பிரதமானாக்கலம் தெருவில் வைப்பிற் கொண்டு - பொன்னால் உள்ளார். நிதித் திட்டாட்டிப் போன்ற சூழ்நிலையில் அதை விடுதலே உண்டு என்று - அதை விடுவதைப் பிரபுப்பியின் சித்தியமைப்பெடுவது விரைவாக, முறையாக அம்மார் - திருமதிரங்காட்டுறை எழுந்தரசிரையிலிருந்து, வேற்றித் - மலையிலைத் தோற்று விடுவதை விடுதலைக்காண விடாத என - இதைப்படி இதை விடுவதை விடுதலைக்காண விடாத என்றும் விடுவதை பார்வைக்க ஒரு பகுதியினை வெங்கில் இத்தகை மங்களங்களுடைய - மாபிழ்ச்சி வெளியமைக்கின்றவையை பார்வை செய்துகொண்டு விடுவதைப்படி விடுவதைக்காண வெங்கில் இத்தகை மங்களங்களுடைய - (தீ.ஏ.) இது புதுமையாக விடுவதைக்காண வெங்கில்

குமார சூரியன் கீழ்வரவதை அடிக்காலமாக

— ପାତ୍ରମାନଙ୍କ ପାତ୍ରମାନଙ୍କ ପାତ୍ରମାନଙ୍କ

THE UNIVERSITY OF TORONTO LIBRARIES
UNIVERSITY OF TORONTO LIBRARY

CHARTERED MEMBER OF THE AMERICAN FISHERMEN'S ASSOCIATION

◎ 中国古典文学名著全集·古典文学卷

10. The following table shows the number of hours worked by 1000 workers.

10. The following table shows the number of hours worked by 1000 employees in a company.

10. The following table shows the number of hours worked by 1000 employees in a company.

10. The following is a list of the names of the members of the Board of Directors of the Company.

10. The following table shows the number of hours worked by 1000 employees in a company.

கேட்டுளைப் பெற்றவர், மறைஙவின் ஸாததி - திருமந்தங்காட்டி வெபுநத்ருளிய சிலபெருமான், தார்தநதான் - (இரு) எனக்குக் கொண்டைறமாலை தஷ்தருளினா; ஆதலால், இக்குக்காரனுக்கு என்மேஸ் பகைசாதிப்பத இல்லை - காப்புவில்லீ ஜெயுடிய மன்மதஜுக்கு என்மேற் பகைசாதிப்பது இனி இல்லையாய் ஒழியும் - (எ-ஆ) இது மாலையைப்புகுற்றல். () சாதிப்பராகம் மென்பயன்வேட்டுவன் சாதிப்புமு வேதிப்பராகம் பெறலபோலமெயக்குகு வாற்பேற்றியான குதிப்பராக மனிநதன்பனுவதெப் போதருளர் யாதிப்பராகவி ஞாமங்காணத்தென் ஞமடுயனே

(இ-ள்) ஆகமமசாதிப்பாயன் என - (அதுபல்தான் மிளாறி) ஆகமதநைதச சாதிப்பா அநாற யன்யாது? வேட ஏவன சாதிப்புமு வேதிப்பு அராகம் பெறலபோல - வேடு, என எனதும் அளியானது உயாவாகிய புழுவைக் கூட்டி சீட்டதே வைத்து ஊதுதலினால் அது பொன்னிறமடைதல பால, மெயக்குருவாறபெற்ற யான் கூதிப்பராகம் அண்டுது ஒன்பன் ஆவது எப்போது - உண்ணமுனான கைதச சறகுல வால் உபதேசிகபபெற்றத திருவெண்ணறந்த தரிதது மதியவனுக யான ஆவது எக்காலம்? அருளாய - அருள் செயவீராக, ஆதிப்பரா - ஆதியாகிய கடவுளே, கவின காண மறைக்காணதது என அப்புவனே அழகுபொருக்கிய கிருமங்கக்காட்டினிடத் தெழுநதருளிய எட்டுப் புயங்களையுடையவரே - (எ-ஆ) வேதிப்ப ராகம் எனப்பீரிததுப் பொருள் கூறுகலுமுண்டு. (எஆ)

புயங்க கிபோமபொழிலவேதாரணியனபொன் ஞட்டகதே மஹநாடுமாடவா நாரியராகுயிர் வாரியன்ஜூ முயற்சுடுதாகக விழுநக்குடைய முடிசலியம்பா கயற்க இகள்ளினைட யாகாணத்திட்டிதல கைக்களிடே

(இ-ள்) புயற்கு அடிபோமபொழில வேதாரணியன் பெருஞ்சாட்டத்தேமேக்மண்டலத்தினுடே செல்லும் வேதாரணன் குழப்பெற்ற திருமந்தங்காட்டுது; அழிய காட்டினி கட்டதே, மயற்கு அடிம் ஆவா நாரியா அஷ்வீர் காரியின்

ஆக முயற்றுதொக்க-காமத்தாற்பிள்ளங்குளின்றையந்தர் மங்கையாது அரிய உயிரை அன்னியின்னும் சுந்திரன் ஓநாதவீ
ஞிலை, இருநகூடு உடையும் முடிச்சிலம்பா - தேங்கூடன்
உடையின்ற சிகர்மீபொருந்தியமலையினை உடைய தலைவனே,
கயல்கூடுதீவு இடை ஆகாசம் தீட்டுதல் கைக்கு அரிது ஏ -
காதினைக்குடும் சேந்தென்னடையை யொத்த கண்ணினை
உடைய தலைவியின் இடையாகிய ஆகாசவழி.வத்தை எழுது
தவ் உமதுகைக்கு அரிதாம். (எ-று.) கயற்கூடுகள் அன்
மொழிததோகை. இது தலைமகளாலையவத்தரும்மாற்றல்.
அரிதிரிகைக்கு வலிவரம் மறைஷை யரங்கவறுமை
பெரிதிரிகைக்குவந் தாண்டானமெய்ஞ்ஞானம் பிறங்குசுடா
விரிதிரிகைக்கு வினையேணிடத்தில் விளங்குமட்சக்
கிரிதிரிகைக்கு நிகரமபிறப்புங் கெடுவிப்பனே.

(இ-எ.) அரிதிரிகைக்குவலுவாழ மறைஷை அரன்-சிவ
கங்களும் சஞ்சரிக்கும் யாளைகளும் (பகையின்றி) வாழப்பெ
ற்ற திருமறைக்காட்டி வெழுந்தருளியிருக்கின்ற சங்காரகருத்
தர், பெரிது வறுமை இரிகைக்குவந்து ஆண்டான - எனது
பெரிதாகிய அறிவின்மை நீங்குமாறு வந்து என்னை ஆட்கொ
ண்டருளியவர், பிறங்குமெய்ஞ்ஞானம் விரிகூடர் - விளங்கு
கின்ற மெய்ஞ்ஞானமாகிய சிரணங்கள்விரிடத குரியனுயன்
ஶார், திரிகைக்கு வினையேணிடத்தில் - மாறுபட்ட ஒழுக்கத்
கினையுடைய தீவினையேணிடத்தில், விளங்கும் மட்சக்கிரி திரி
கைக்கு நிகர் ஆம் பிறப்பும் கெடுவிப்பன் ஏ - விளங்குகின்ற
ட்பாத்திரம்செய்யும் குயவனது சக்காரத்தையொத்து மாநிழ-
ாரி வகும் பிறப்பினையும் கெடுத்தருளுவர். - (எ-று) கை -
ஞுக்கம் கு - தீவை, பாபம். மெய்ஞ்ஞானக்கூடர் விரிதிரி
யனப்பிரித்து, மெம்தஞ்ஞானவிளக்கில் விரிடத் திரியங்கவர்
ஏப் பொருள்க்குறைஞ்ஞார். அவ்வுவை சிவத்துலையா
முற்ற பாகப்பக்கவிலோன்கூற யுனர்த்துமாகவின் அது
பாகங்கு என்க. மெய்ஞ்ஞானக்கூடர்விரியெங்கொடும்
கொடும், மெய்ஞ்ஞானக்கூடர்விரியெங்கும் கொடும்
(ஏ-ஏ)

கெடிப்போனக்கைத்தலையான்முகன்கேவனுர்க்குமுண்டோன் கடுப்போனக்கைத்தயற் பங்கின்வைத்தான்மறைக் காலுவந்தா எடுப்போனக்கைத் யுடையான்சிலம்பினம் மாறதயூப்பாய் வடுப்போனக்கைத் மணிமுலைங்குறை மற்றிலையே.

(இ-ள.) நான்முகன் கேவனுர்க்கும் அகந்தலையக் கெடுப்போன் - நான்குமுகத்தினையுடைய பிரமனுர்க்கும் திரு மாலுக்கும் அகந்தலைய நீக்கியருள்பவர், கடுப்போனகம் உண்டோன் - ஆலாகலவிடமாகிய உண்ணலையண்டவர், கை யல்பங்கின்வைத்தான் - உமாதேவியானாப் பாதித்திருமேனி மில் குவத்தவர், மறைக்கான் உவர்தான் - திருமறைக்காட்ட மில் மகிழ்ந்துறைவோர், கங்கைபோன ஏடு உடையான் - ஆடை நீங்கிய இடையினையுடைய திகம்பரர், சிலம்பில் நம் மாதை ஒப்பாய் - இவரது, மலையினிடத்தேவாழும் எமது தலைவியை (உருவத்தால்) ஒத்திருக்கின்றனரே, எகம் கை மணி முலை வடு நின்குறை மற்று இலைபோல் - நகங்கைத்த அழ கிய முலையினிடத்துள்ள வடுவே நினக்குக்குறையாம் வேறு (குறை) இல்லை—(எ-று) பேரல். ஏ அஸ. இது தலைவனேடு புணர்ந்துவந்த தலைவியைத் தோழிவேறுபடுத்துக்கூறி கனக வால் உபடி,

(அக)

-ம தழியவல்
செய்விராக, ஆய மின்றிகெஞ்சேயென்ன மாயங்கொல்லேர
மறைக்கானத்து ஓர் விடுஞ்சாலிற்ஸங்க் முழுங்குபண்ணைப்
மறைக்காட்டின் ஓர் மறைமறைக்கானப் புனிதன்கவ்வுட்
யவரே—(எ-று.) கு மேயனந்தானைப் படிப்படியே.

குறுதலுமுண்டு.

குடே - (பிளைப்பிற்கு ஓர் ஆழியுழில்லையே
புயறக்கும்போம்பெரின்ற) மனமே, என்னமாயம் கொல் ஒ -
முயறக்குமாடவர் கா முழுமிழுந்து அலத்துச்சாலிற் சக்கம் ஒது
கயறக்கும்கென்னிடை போட்டுக்கொற வளைக்க புடைக்காலிற்

(இ-ள.) புயற்கு விஞ்ஞர்த, போற்றவத்து ஏனா மறை
போன்காட்டகந்தேஷ் - பொன்னுலகத்தழுகின்சும். (ஏக்கு
வீகள் ஆழப்பெற்ற திரு

குடே நூற்கு வூரிட் க

னெளியால்) மறைக்குங் திருமஸ்ரங்காட்டி வெழுந்தருளியு
சிவபெருமான், கல் உட் பற்று அலத்தேங்குக்குமே படி
அளங்தான் ~ கல்லின் உள்ளிடத்துமெந்த தேங்குக்கும் படி
யளங்தருளினார், எப்படி ~ அது ஏப்படியோ அப்படியே நமக்
கும் படியளப்பாரேயன்றி, மற்று அல - வேற்றல், ஐயம்
இன்றித்தேர் - இதைச் சங்தேகமின்றித் தெளிதி. — (எ-று)
எப்படி என்றதனால் அப்படியே என்பதும் தேங்குமேபடி
யளங்தாரென்றதனால் நமக்கும் படியளப்பரவுபதும் அ
வாய்கிலைபற்றி வருவித்துரைக்கப்பட்டன. கொல், ஒ, ஏ,
அசை. “கவ்துட்டபற்றுதலாகிய அத்திறத்தையுடைய தேங்கு
க்குமே எவ்வண்ணம் படியளந்தார். இது யாது மாயமோ? சங்கையின்றியறிதி. அதற்குணவுகிடைப்பது பிற்கு யா
தொருவழியானுமன்று” என்னும் உண பொருளியைபு இன
மையிற் பொருந்தாதென்றுணர்க. (அ-ஷ)

படிகந்தனையனையான் மறைக்காடன்பொற் பாஜியில்வேல்
பிடிகந்தனையருடாலதயனுடகப் பேரவனைக்
கழுகந்தனைமுகில் காணுகையத்தக் கருதுநெஞ்சே
ஏதுகந்தனைய மடவார்கலக விழிமையலே.

(இ-ள்.) படிகந்தனையனையான்-படிகந்தனையோத்த திரு
மலர், மறைக்காடன் - திருமஸ்ரங்காடர், பொன் பரணியில்
வேல் பிடிகந்தனை அருள்தாலதயன் - அழகியகையினிடத்து
வேலைத்தாங்கிய முருகக்கடவுளைப் பெற்றபிதா, ஆடகப்பே
ரவனை கடிகந்து அளைமுகில்காணுகை - இரண்ணியனைக் கொல்
ஹும் (ரசிங்கமாசித்) அனுகியதாயினிடத்துப்பிறந்த மேகம்
போன்ற திருமாலாற் காணப்படாதவர், நெஞ்சே ஏத்தக்
ஞ்சே - இவரை மனமே நுகிக்க என்னுவாயாக, அனையமட¹
ங்கர் கலகவிழிமையன் இக்குங்கிர - சீ விருங்பிய அத்தன்
குமங்கியுடைய பெண்களது துன்பத்தையுண்டாக்கும் விழிப்
ங்குங்கும் காமமயக்கத்தை ஒழித்துவிடுவாயாக. — (ஏ-று)
காறதயன் என்பதில் அன் பகுதிப்பொருள்விஞ்சி. விழிஎன்
ஏதில் முற்றாக்கிட்டது. . (ஏ-ஷ)

ஈமயகற்றுளை முத்து குடும்பங்கிட்ட வரசதலு
- மெய்யகற்றுளை மகிழ்மறைக்காட்டின வேண்டுபுன்னாகு
- செய்யகற்றுளைக்குத் தோலங்காலி சொன்னாகு சென்றுவரோ.
- துய்யகற்றுளைப் புரந்தான்குதுங் தேவையுமே.

(இ-எ.) ஈமஅகற்று ஆளைமுகன்தாகத - வீக்கிளங்க
கோப் போக்கியருஞம் யானிமுககடவளுக்குப் பிந்வாகிய
வரும் மாணிக்கவாசகமும் மெய்யகற்றுளை மகிழ்மறைக்காட
- ஜை - மாணிக்கவாசகராகிய உண்ணம்பெருஞ்சூர்நத கிருத
தொண்டரை மகிழ்ரதுகொண்டருளிய திருமறைக்காட்டுமர
கியவரை, வேண்டியன்றும் செய்யகற்றுளை முக்கோல் அதந
ஸீர் - விரும்பித் தியானிக்கின்ற சிவநத கற்காலிதோ அத
ஆலடயினாயும் திரிதண்டத்தையுமுடைய வேதியரே; ஏரா
சென்றுவரோ - சுரத்துப் போயினரோ? , துய்யகன்று ஆளை
ப்புரந்தான் அன்னுஞம் நங்தோகையும் ஏ - பரிசுததமாகிய
கன்றுப்பசுக்களைக்காத்த திருமாலியாத்த ஒந்தலைவழும் எங்
கள் பெண்ணும் (எ-ஏ) கற்றுவலித்தல் விகாரம் இது வேச
யரை வினாதல். (அ)

தோகையிராமன் மதபாணமங்கக் குளைத்ததுகா
ரிகையிராமன் விதிக்ரமங்கெண மீதித்சற்று
மேசங்கையிராமன் மறந்தரிராவன ஓட்டவெண்ட
வாகையிராமன் பணிமறைக்காட்டுவத் தாரிலையே.

(இ-ஏ.) தோகையிர ஆயன்மதபாணம் அங்க்கத்தைத்
தா - முங்கையர்களே, தீ மன்மததுக்கடிய பார்க்கா
என்குடும்த தூகைகின்றது, கார் சுகாதீரா மன் விதிக்ரமம்
ஏது - இருவினாத் தகுதின்ற இராவே சிகிசிப்பற் பிரம
நாத - கம்பம்பால் சீண்டுகிப் பிச்சுதில்லை, என்பதிற்கும்
ஏது முந்தார் - என்குற சிவிமு அன்பினும்
முந்தாரி, தீராவன உட்டவேறு, அங்கைதிருவா
பிச்சுமாதோட்ட வெதுப்பி. தீராவன பிச்சுமாதோட்ட
வெதுப்பியுடைய வாய்மை பிச்சுப்பிச்சும் குறைந

நாட்டிரர் வகுக்காரில்கீ. (எ-ஏ) மறந்தார், மூற்றெச்சம். இரவினீட்டத்துத் தலைவிவருந்தல். (அஇ)

வாங்கித்திக்குங்களை யுங்கொண்டவேன்பணி மாண்குழுநா இந்தித்திக்குங்களி வாயும் வெண்மூரது மொண்குழையும் பாங்கித்திக்கும்பெறத் தோன்றியவேதப பதியன்பொற்று எந்தித்திக்குங்களு மென்னமன்றுடு மரண்கிரிக்கே.

(இ-ஏ) வாந்தித்து இக்கும் கணையும்கொண்ட வேலூபணி மாண் - வணக்கஞ்செய்து கருப்புவில்லினையும் மலரக்கணையிலையுமையை மன்மதனும் பணியத்தக்க மாண்போன்றவள து, குழந்தாமெதித்திக்கும் கணிவாயும் வெண்மூரதும் ஒன்று கையும் - கூந்தற்செறிவும் மதுரமான கணினயைக்க வாயும் வெளனமையாகிய பற்களும் ஒளிபொருத்திய “ாதும, டீதித்திக்கும் பெறத்தோன்றிய - வரிசையாய் (யான் காணி) பெறுமாது) எததிக்கிழும் தோன்றுகின்றன பொற்றுளமதித திக்கும் தகும் என்ன மனாருடும் அரன் ஓவதப்பதியன் கிரி க்கு ஏ - பொற்றுளம் தித திக்கும் தகுமென்னப் பொன்றும் பலத்திலை ஆடுகென்ற சங்காரகருத்தராகிய திரும்பைக்காட்டரது நலையினிடத்தே. (எ-ஏ) இஃது உருவெளித்தோற்றம். ()

அரம்பையங்காட்டக வேதாரணியத்த ஞாவியச்சக குரம்பையங்காட்டவல் ஸாஞ்சித்தசித்தன் குருஷசதில சிரம்பையங்காட்ட வணிகதோனரவிக்தச் சேவுதியன் அரம்பையங்காட்ட வெரிமுண்பஞ்சாகப் பறந்திடுமே.

(இ-ஏ) அரம்பை அழுகாட்டக வேதாரணியத்தன் - வாழுமளின் அழுகைய வளத்தினிடத்தேயுள்ள திரும்பைக்காட்ட கடிதமையார், ஆவி அச்சக்குரம்பை அங்கு கூட்டவள்ளார் + உபரிசூழ்நிடய உடலமையக்கட்டை (வினாப்பயின அதைக்குரிய) அல்லவிடங்களில் தூட்டவள்ளார், சித்து அச்சு நீர், சித்தாயும் அச்சாயும் உண்மை, குருஷசதில சிரம்பையங்காட்ட வணிகதோன் - (ஓ) சிரம்பைக்குரைய கூடும் கடிதமையங்காட்டும் வணிகதோன்திரும்பும் கூடும் கடிதமையங்காட்டும் வணிகதோன்திரும்பும் - வெறு காரணமாகவே.

நும் செங்கியதிருவிடக்கு அன்பினையுடையாரது பயன்களுது, காட்டளரிமுன் பஞ்சாகப் பறந்திடும் - விறகிறபற்றிய அக்கிளியின்மூன் பஞ்சபோல விலாவில்தழியும். (எ-து) கு-ம் அடி-மில் அம் சாரியை, சேவுடியென்பரம் எனப் பாட உக்கொண்டு சேவுடி எனக்கு முத்தித்தானமாயிற்று எனக் கூறுவாருமூர். அதான்றிச் சேவுடியெனக்குப் பாரமாயிற் தெனப் பொருள்கூறின் மலங்களாகிய பாரத்ஸத ஒழிக்குங் திருவுடி பாரமாவதெவவாறன்க. ஆவியெனதும்பத்தைத் தணியேபிரித்து உயிருக்குயிராய்சிற்பவரெனக்கூறுவென்று.

பறக்குமபருந்துவக் குங்கழியூன்முடைப் பறறுளதா
யிறக்கும்பருந்துவக் காக்கைக்காய்க்கி யினிப்பொதிய
வறக்குமபருந்து தமிழ்மறைக்காட ஏருளைக்கொண்டு
திறக்கும்பருந்துவித தற்கிரதாமுததிச் சிர்க்கதவே.

(இ-ஏ.) பறக்குமபருந்து உவக்கும் கழிமுடை ஊன்
பறறு உளதாய - பறக்கின்ற பருந்து உணவாகமகிழும் முடை
நாற்றத்தினையுடைய மாமிசபபறறுளதாகி, இறக்கும் பருந்
துவககு ஆக்கையை நீக்கி - அழிகின்ற பெரியதோல்ஸுடிய
சீர்த்தை ஒழித்து, இனிப் பொதிய அறக்குமபர் உங்கு
தமிழ்மறைக்காடன அருளைக்கொண்டு - இனிமேல் பொதிய
மலையில்வகிக்கின்றபுணையீயவுடிவம் ஆகிய கும்பத்துத்தோன
நிய அகத்தியமுனிவர் உயர்த்திய தமிழ்வழங்கும் திருமறைக
காடர் அருளால், உம்பருந்துதித்தற்கு அரிது ஆம் சீர்முத்திக்
கதவுதிரக்க ஏ - தேவர்களுங் துதித்தற்கு அரிதாகிய சிறப்
பினையுடைய முத்திக்கதவுகளைத் திறப்பீர்களாக. - (எ-து)
திறக்க என்பதில் அகரம் தொகுக்கப்பட்டது; திறக்கு எனப்
அரித்து திறப்பேன் எனினும் ஆம். (அவி)

கதவாபுகீரங்கி மங்காயமரன் கடவுளனை
ஏதாவதுபெறு மாணவன்கேத முதலாவனத்தான்
பதவாயுதக்கொடி வேடாளத்திருத்தியம் பாடுதற்குச்
சநவாயுதாயுதக் தாவீஸ்திலாவனி நல்லமகனே.
(இ-ஏ.) மண் கிட் அங்கி கதவாயுதம் குக்கடவு
கிளமும் கிரும் கொருப்பும் வேடமுடியாற்றும் ஆகமலும்

ஆடிய கடவுள், உளை உதவு ஆயும் அப்பதும் தீனவன் - என்னைப்பெற்ற மாதாவும் பிதாவுமாயுள்ளார், வேதம் உறைவனத் தான் - வேதம் வசிககிஞர் திருமறைக்காடர், பதவரயுதக் கொடி வேள் தாங்கத - காலிகீன ஆயுதமாகப்பெற்ற கோழிக் கெராடியினையுடைய முருகக்கடவுளின் பிதா, கீர்த்தியைப் பாடுதந்து - இவரது புகழை யான்பாடித் துதிக்கும்பொரு ட்டு, வாளி தலைமகன் சதவாயும் நாவும் தந்தானில்கீஸ் - சரச வதி நாயகனுன் பிரமன் நூறு வாயினையும் நூறு நாக்கினையும் படைத்தானில்லை—(எ-று.)

(அக)

மகரசலந்தர ளங்குத்தருவேத வனத்தன்புய
சிராசலந்தர ணவியுண்டான்டல் சேர்க்கிலங்கு
முகரசலந்தர வாலாசனாவரி யங்கையொற்றைப்
புராசலந்தரப் போர்த்தாமெனவினை பொற்றிடுமே.

(இ-ள்.) மகரசலம் தரளம்தரு வேதவனத்தன் - மகர மீனையுடைய கடல்முத்தினைக்கொழிக்கும் / திருமறைக்காட் டினையுடையவராகியும், புயசிராசலந்தரன் ணவியுண்டான் - புயமகையினையுடைய சலந்தரன் என்னும் அசரலூடைய உயி மாவாங்கியவருமாகிய சிகுபெருமானை, அடல்சோந்து இலக்கும்-வலிமைபெற்றுவிளங்கும், அரவு அரசு அலங்கு உகு ஆல அசனு-வசுகியென்னும் அரவரசன் (அமிர்தங்கடைகையில்) வருத்தமுற்றுக்கக்கிய விட்கினையுணவாகக் கொண்டருளிய வரே, ஒற்றை அம்கைப்புகர் அசலம் உரிதரப்போர்த்தாய் - ஓர் அழிய துதிக்கையினையும் கபிலரிததினையுமுடைய யானை தேவினைத்தர அதனைப்போர்த்தவரே, என வினை பூரன்றிடும் ஏ - என்று துதிக்க நமது கண்மபந்தம் கெட்ட கோழியும்—(எ-று) அரவரசலந்தரு என்றபாலது எதுகை மற்றி உராசலந்தரவு என கின்றது. அடல்சேர்க்கிலங்கு உராசலந்தர ஏவாசன ஸ்தநதற்கு “வலிகம்பொருக்கி அங்காலின்ற உரமென்னப்பட்ட வயிரத்தைக்கொண்ட எடுப்பாசாரே” என்னும் உண்டாபோலியுண்டாயெம்ருஷார்த். அறியும் உராசலந்தர என்னும்தொடர்க்கு - உராசாகுபி பூப் ஜவார்ஜோத் திரிதல்வரே அங்குக் கிழும்பையும்.

தொன்றுதலையம்புயத் தின்காலனஞ்சிப் புரணவிழு
தின்றுதலையம்புயத் தாமஸமநாக்காட விழவுவெறபிள்
ஏர்த்தலையம்புயத் கண்வாய்விழுங்கீய தோமணித்தீ
ரெஞ்றுதலையம்புயன் மூடியதோங்க் ரீயம்பிடுமே.

(இ-ஶ) பொன்றதை அமுயததினகாலன் - பெர்ஸ
ஷன்டீன்ட் அழிய புயத்தினையுடைய வலிய இயமன்,
அஞ்சிப்புரணவிழு சின்று உடை அமுயததான மகாந
காடன - பயங்கு மீங்குபுரஞ்சபதி சின்று உடைதததாமநா
மலாபோன்ற திருவத்யினையுடைய திருமறைக்காடரது,
திழவுவெற்பினீர் - குளிரச்சிபொருந்திய மலையிலுள்ள மங்
காகடாகளே, உது ஒன்று ஜூயம் - இது ஒன்று எனக்குச் சு
தேமாகினரது, மனிததோ உடையம என்றுபுயங்கன் வாய
விழுவியதோ - அழியதேவில் உடையஞ்செய்யும சூரியனை
(கேதேவனஜும) பாம்பு வாயினால்விழுங்கிடதோ - புயல
மூடியதோ சின்று இயமபிடும் ஏ - அல்லது மேகம் மூடிம
கறத்ததோ அதி' சின்று ஆராய்ந்து சொல்லுவீராக.(ஏ-ற)

இயக்கோடையாம்பன் முசகுந்தனேத்து பிவறவுவணி
முயக்கோடையாம்பன் மலர்மறைக்கான்முத லேசருதிச்
சயக்கோடையாம்பன்முத் தேயடியேங்கட்டகம்விடான்
சயக்கோடையாம்பன் மருங்தேவின்பார்கல வழங்குதியே.

(இ-ங) ஒட்ட ஆம்பல் இயக்கு முசகுந்தன் எத்தும்
இறைவ - முகபடாம் அனிந்த யார்ஜியினைச் செலுத்தும் முச
குந்தச்சக்கிரவர்ந்தி ததிக்கும் இறைவரே, ஒட்டவளி முய
க்கு, ஆம்பல் மலர்மறைக்கான்முதனே - ஒட்டகளில் விளை
கள் இனிதலையுடைய ஆம்பல்மலர்களையுள்ளது திருமறைக
காட்டி முதலே, சுகுமரசுபகுந்தோடை, ஆம்பல்முத்தீடு -
வேதநாடிப் பெற்றபொருப்பிப் புதினாகையுடைய ஆம்பல்
முதலைக்கு நியாயத்துவமுறையில் பூதியேன் கட்டும்
அமிக்காகையுடைய ஆம்பல்முதலையுடைய ஆம்பல் முதலை
முதலைக்கு நியாயத்துவமுறையில் பூதியேன் கட்டும்

“ஒன்றும், புனமரூங்கு வின்பார்வையே வழங்குகிற - அவை தீர்த்துக்கிய சமாதிரிக்கும் உமது அருட்பாலையேயாமாதலின் அதனை, அப்பொழுது அழுங்குவிர்க்க. - (எ-ற) உழிர்ப்பினி யானிய மயக்கறும் உடற்பின்யானியபெம் முதல்யனங்கும் கீக் குதலிறபார்வை பண்மருங்கென்னப்பட்டது. அன்றியும் சுவை மருங்கின் வளிமையும் அருட்பார்வைக்கு உள்ளதாதலின், பண்மருங்கென்றன கூரவீஜும் அழையும். (க-ஏ)

குதிக்குஞ்சிதாரிக் கட்கயறபாலை கொழுஞ்சன்மன்றிற சுதிக்குஞ்சிதநடத் தான்கெரன்றைமாலை தவழ்குமுலி மதிக்குஞ்சிதங்கிய வேண்டியனவேத வணததலத்தி வுகிக்குஞ்சிதலை யெறும்பாதிபோறற யுரைகாரிதே.

(இ-ஏ) குதிக்கும் கயல்கிதா அரிச்கண்பாலை கொழுஞ்சன் - தாவுகின்ற சேவிகீனியும் வண்டினையும் வரிபொருந்திய கண்ணினையுடைய உமாதேவியாருக்கு நாய்கர், மன்றிறங்கிக் குனுகிதநடத்தான் - சபையினிடத்தே சதிபொருந்திய குஞ்சிதநடத்தான் - கொன்றைமாலை தவழு குழுவி மதிக் குனுகி தங்கியவேணியன் - கொன்றைமாலையும் தவழு கின்ற இளையபிறையும்பொருங்கிய குஞ்சியானிய கடையினை புடையார், வேதவணத் தலததில் - இவரது திருமறைக்காடென்றும் திருப்பதியில், உதிக்கும் சிதலைறும்பு ஆதி பேற்றுற உரைக்கச்சிது - பிரக்கும் கறையான ஏறும்புமுதலிப் பிரகாஷ்க்கும் பெறுபேற்றினை நாம் உரைக்க அரிது. (எ-ற) எ-அ. அணி, சுதி, தங்கவொத்து (க-ஏ)

“ஈத்தென்னவன்னமைப்பாலைத்தகாலைற யோக்கல்முகி டி - ஈத்தென்னவன்மலி பூங்குழலைன்று செலுமிரும்பைக் கூடுதல்னவன்னவகி பூண்மார்பஞ்சேக் குதுபொடி ஈத்தென்னவன்கொடி சாடியவேங்விழி வாண்ணதயே.

(இ-ஏ.) வண்ணம் உணங்குத்து என்ன - உணது பெரும்பும் போன்வதினால் பயன்யாது? பான் மறைக்கான் உறை முகில்லிலாத்தித்தன் அண்மலி பூங்குழலான் - சில

பிரான்து, திருமறைக்காட்டில் இருக்கும் மலையிலே மேசுக் கள் செறிந்தாற்போல இருங்கிறைந்த அழகிய கூந்தலையுடையாளது, நெஞ்செதும் இரும்பைக்கொத்து - மனமாசிய இரும்பைக் கணாயப்பண்ணி, என்னவன் நகைப்பூண்மார்பஞ்சேரக்கருது - எனக்குரியவனுள் தலைவனது ஒன்றிய பூணினைத் தரித்த மார்பின் அவள் தழுவுதற்கு உபாயம் எண்ணுவாயாக, வகாததென்னவன்கொடி சாடிய வேல்விழி வாள் நகையே - பொனியமலையினையுடையானது கயதகொடியைச் செயித்த வேல்போதுங் கண்ணினையும் ஒனிபொருந்திய நகையினையுடையாய். - (எ-று) பூங்குழலாள் - ஊடற்றலைவி இஃது பாங்கன் ஊடற்றலைவியின் ரேழியோடௌததல். இது புனல்விளையாட்டிற் பரத்தைத்தலையைச்சிறிய பரத்தைய ரூள் ஒருத்தி மற்றொருத்தியோடௌததாகக் கொள்ளுவாருமூளர்.

(க-க)

வரண்ணடருள்மி வழங்குஞ்செவவாயசி மணிக்ரங்கு மா-அண்டர்வேஸ்சை கேட்கப்பொருளானை வரய்க்கலவத்த காணண்டனையினி னத்தினுமுத்தினைக் காமரன் னாந்தான் நை நோடமென்றனைக் குமமறைக் காட்டுறைசங்கரனே.

(இ-ஶ.) வாள் அண்டர் உண்டிவழங்குஞ்செவவாயசிமோய தேவாயிரத்தைக் கொடுக்கின்ற சிவந்தவாயினையுடைய எம்மாது, மணிக்ரங்கும் ஆன் அண்டர்வேய இசை கேட்கப்பொருள், (கழுத்திற்கட்டிய) மணிகளொலிக்கும் பசுக்களைக்காக்கும் இடையர்களது புல்லாங்குழலினோசையைக் கேட்கச்சகிக்கின்றுள்ளில்லை, அணைவாய் - ஆதலால் அவணையளிக்குத்தான்வீராக, கலவத்தகால்கள்டு அணையினின் நத்து சுறுமுத்தநை - பிளப்பாயை கால்களையுடைய நண்டு வளைஷலில் சூங்குகள் ஏன்ற முத்துக்களை, காமர் அண்ணம் தான் அண்டம் என்று அணைக்கும் மறைக்காட்டி உறைசங்காஷ - அழகிய அளவங்கள் முட்டையைக்கிறனவை அடைகிடக்கப்பெற்ற திருமறைக்காட்டில் ஏழுதலுள்ளிடுக் கின்ற சிலபெறுமானே. - (எ-று.)

(க-க)

சங்கமடங்களை சூந்மறைக்காட்டன ஹா ஸ்ரீஸ்கங்கிரி
ஷ்வர்சங்கங்களை மன்னுண் புரியுஞ்சொறு சூதையென்னேன்
பைங்கமடங்களை கேளும்புறங்குப் பார்த்துதக்கோர்
சிங்கமடங்களை கட்டாரென்றார்டெர் பலைதுதலே.

(இ-ன.) சங்கமமடவரு அலைகுழ் மறைக்காட்டன் தட்டாலு
சிலம்பில் - சங்காளபொருத்திய மடங்குகளின்ற அலைகளை
யுடைய கடல்குழாத திருமறைக்காட்டமசரது அகன்ற மலையில்
ஒட்டதே, தங்க மடங்களை அன்னுண் புரியும் சொற்குதை
என்னேன் - வலியசிங்கத்தையொத்த தலைவன்செய்த சொற
குதிளை யான் உற்றுகிணத்தேனில்லை, பைங்கமடம் கலை ரே
ரும்புறவுதிப் பார்ஜவா-பசுமையான ஆழமையையும் கலைமாணை
யும் (முறையே) ஒத்த புறவுதியினையும் உண்ணினையுமுடைய
வளே, பொனகிலை நுதலே தக்கோர் மடம் சிங்கக் கீகற்பார
என்றா - அழியவில்லையொத்த துதலையுடையவளே, பெரியோர் அறியாமை கெடுத்துண்ணம் கலைக்கோக்கற்றார் என்ற
கூறினர்.—(எ-து) அஃது என்னைப்பிரிதறா-ப்போனும் என்
பது எஞ்சிவின்றது இது ஒத்தபிரிவிற்றலையீவருந்தல்.(கசு)

சிலைக்கோடுமேல்வைத்தகோற்றேஞ்சைத்தசங்தேற்றல்வயற்
நலைக்கோடுமேத வனப்பெருமாளமலைச் சங்கரிதன்
மூலைக்கோடுபட்ட தழுமபாங்கடில் முடிமணியாக
கலைக்கோடுவென்பிறை வைச்செங்கைக்கூப்புதி கார்மயிலே.

(இ-ன.) சிலைக்கோடு மேல்வைத்தகோற்றேஞ்சைதே
றல - மலையினது சிகரத்தின்மேல் (ஈகள்) வைத்த கொம்
புத்தேந்கூடு உடைந்த செவ்வியதேன் ஆனது, வயற்றலை
கு ஓடும் வேதவனப்பெருமான் - வயலினிடங்களுக்கு ஒ^{டுப்பேற்ற} திருமறைக்கட்டிழநூல்வர், மலைச் சங்கரிதன் மூலைக்
கோடுபட்டதழும்பான் - பாங்தபுத்திரியாகிய உமர்தூநியா
து தூங்களாகிய தெற்புபட்ட தழும்பினையுடைய் சில
நூல்கள் இவரது, சுந்தலமுடி யணியரும் - சடங்குமுதியில்
வறியங்கியப்போத விளக்கும், சிலைக்கோடு வெள்பிறை

கைச் செங்குக்கட்டப்புக் கூர்மயிலே - கலீ ராக்ஷஸுக்கட்டு விழுது திவுணக்கமயாகிய பிழைமத்தியினைச் செவவியவுக்கூட்டாரி, தொழுவாயரக், காரகாலத்து மயில்போனஞ்சாமலீ புள்ளபாய் (எ-று.) இஃது பிழைதொழுகெனால். (ஏ-ஏ)

காரணமேதத் தங்கவேதிகைமறைத் தானப்பரி
தூரண்ணேரத்த மாணவன்வில்லிடம் பொன்கெள்ளீமா
வாரணாமத்த வாரணங்காத்திடு மாதிப்புவி
பாரணமேதத் வேணிலைபத்தாங்கிய பாலவிலையே.

(இ-ள்) காரணன் - உலகத்திற்கு கிமிதத்காரணர புள்ளார, சிலீ ஒமவேதிகைமறைக்கான பரிபூரணன் - தகீஙும் மான யாகவேதிகைகள்குடைய திருப்பறைக்காட்டிலெல்லும் கருளியிருக்கும் பரிபூரணர், ஒம அத்தம் ஆனவன - பிரயா வப்பொருளானவா, வில் இடமோ பொன்வெள்ளி-இல (ச-ச 'முறையே) வில்லும் இருப்பி - முமாயுள்ளன பொனமலைபு வெள்ளிமலையுமா, மாவோ அரளம் - குளை வேதமாப், சோமமத்தவாரணங்காத்திடும் அழிப்புவிபாரணமே - முதல்பிழிக்கவருந்தும் மதயானையக்காத்த கடல்குழந்த உலகினையடை திருமால், மததவேணிகையத் தாங்கிய பால்விகை - ஊமத்த மல்லாச சண்டயிற்றுரிச்க அச்சிவபெருமாகிக்கு சுநிய வெள்ளிய இடப்பாம் (எ-று.) ஒ சிறப்பு, அதைக் கிடத்துங்கூடுது. (ஏ-ஏ)

ஏலம்பகவன் மயிலுரைக்கோவியற பாலவுபங்கன்
ஞாலம்பகவன மருப்பினிற்கின்றிடு நாரணஞாங்
கோலம்பகவ ஏவிள்மறைக்கட்டன் குஞச்சால
மேலம்பகவன் ஏவுமயாண்டருளவன் மேதகவே.

(இ-ள்) பால் அம்பு அங்கு: மதியு, உரை கோ இயல்: பாலவு பங்கன் - பாலினையும் கண்ணினையும் ஆடிக்கூறும் மதியுனினையும் (முறையே), ஒத்துரைக்கினையும் கண்ணினையும் காமலினையுமைப் புமாதெவியானாப் பாதித்திருப்பினை
அண்டபார், ஞாலம்புக் கண் மருப்பினிற் கீழ்நிழே கோலம் நாரணஞாங் பகவன் - பூவியனானது பிளக்கும்வள்ளுப்

